

ஜூலை 2011 July | இதழ் 246 ISSUE

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION



கறுப்பு ஜூலை - 28^{வது} ஆண்டு

மெரினா கடற்கரை - ஜூன் 25





ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250
தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்றஸ்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசூரியர்
குயின்ரன் துரைசிங்கம்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

செப்டம்பரை நோக்கி....

ஐக்கிய நாடுகள் அமைப்பினது மனித உரிமைகள் சபையின் பதினேழாவது கூட்டத்தொடர் கடந்த மாதம் நடைபெற்றது. சிறீலங்கா அரசின் மீதான போர்க்குற்றம் தொடர்பான ஒரு தீர்மானம் இங்கு எடுக்கப்படலாமென்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது.

ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கி மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இங்கு அதிகாரபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படவேயில்லை. இதனால் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் சிறீலங்கா விவகாரம் இடம்பெறவில்லை.

நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு சிறீலங்கா அரசு தனது பதிலைச் சமர்ப்பிக்காததால், செயலாளர் நாயகம் எதுவும் செய்ய முடியாதிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குற்றஞ்சாட்டப்படும் ஒரு நாடு அதற்கான பதிலை வழங்க ஒரு காலக்கெடு இல்லையா என்று ராஜதந்திரிகள் மட்டத்தில் கேள்வி எழும்பியுள்ளது.

நிகழ்ச்சி நிரலில் சிறீலங்கா விவகாரம் சேர்க்கப்படவில்லை என்றாலும், சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை விடயத்தைத் தமது ஆரம்ப உரையில் தொட்டுப் பேசியதால், அதனை விவாதிக்கப்பட வேண்டிய தேவை உருவானது.

நிபுணர் குழு அறிக்கையைச் சரியான ஆயுதமாக்க வேண்டிய புலம்பெயர் தமிழர்கள் அதனைத் தவறவிட்டுள்ளனர் என்ற குற்றஞ்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

இதில் உண்மையில்லாமல் இல்லை. தமிழ்நாடு சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் எடுக்கப்பட்ட போர்க்குற்ற தீர்மானங்களும், சனல்-4 காணொளிக் காட்சிகளும் நிபுணர் குழுவுக்குப் பலம் சேர்ப்பவையாக இன்றுள்ளன.

ஐ. நா. மனித உரிமைகள் சபையின் பதினெட்டாவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அப்போது நிச்சயமாக சிறீலங்கா தொடர்பான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை பலரிடமும் உண்டு.

நாம் வாளாவிருந்தால் இது தாமாக நடைபெறாது. செப்டம்பர் மாதத்துக்கு இன்னமும் இரண்டு மாதங்களே உள்ளன. புலம்பெயர் தமிழர்களும், அவர்கள் மத்தியிலுள்ள தலைமை அமைப்புகளும் இணைந்து செயற்பட வேண்டிய நேரம்து.

கண் கெட்டபின் சூரிய வணக்கத்தில் என்ன பயன்?

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Anton Kanagasooriyar
Quintus ThuraisingamGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. VimalanathanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

ஒன்ராறியோ மாகாண தேர்தல்
ஸ்காபரோ றூஜ்றிவரின்
என். டி. பி. வேட்பாளராக
நீதன் சண்
போட்டியின்றித் தெரிவு!



ஒன்ராறியோ மாகாண சபைத்
தேர்தலுக்கான ஸ்காபரோ றூஜ்றிவர்
தொகுதியின் என். டி. பி. வேட்பாளராக
கனடிய தமிழர் சமூகத்தில் நன்கு
அறிமுகமான நீதன் சண்
தெரிவாகியுள்ளார்.
கடந்த மாதம் 23ஆம் திகதி நடைபெற்ற
தொகுதியின் கட்சிக் கிளைக் கூட்டத்தில்
இத்தெரிவு இடம்பெற்றது.

வேறொரு சமூகத்தைச் சேர்ந்த
இன்னொருவர் அபேட்சகர் தெரிவுப்
போட்டிக்கு நியமனம் தாக்கல் செய்திருந்த
போதிலும், அவர் அதனை மீள்
பெற்றுவிட்டதால், நீதன் சண் போட்டியின்றி
வேட்பாளராகத் தெரிவு
செய்யப்பட்டுள்ளதாக கட்சியின்
தலைமைப்பீட அமைப்பாளரால்
அறிவிக்கப்பட்டது. ஒன்ராறியோ மாகாண
சபைத் தேர்தல் எதிர்வரும் அக்டோபர்
6ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கட்சியின் தொகுதி உறுப்பினர்கள்,
நீதனின் நண்பர்கள் ஆதரவாளர்கள் என்று
பலர் இந்தக் கூட்டத்துக்கு
சமூகமளித்திருந்தனர்.

மார்க்கம் கல்விச் சபையின் முதலாவது
தமிழர் சமூக உறுப்பினராக தேர்தல்
மூலம் தெரிவாகி முன்றாண்டுகள்
பணியாற்றிய இவர், கடந்த வருட மாநகர-
சபைத் தேர்தலில் றூஜ்றிவர் வட்டாரத்தில்
போட்டியிட்டவர். கடந்த மாகாண சபைத்
தேர்தலில் ஸ்காபரோ-கில்ல்டு
தொகுதியில் போட்டியிட்டதும்
குறிப்பிடத்தக்கது. ●

அகதிகள் குடிவரவுச் சட்டங்களில் அதிரடி மாற்றங்கள்! ஹாப்பர் அரசாங்கம் துரிதமாக செயற்படுகிறது!

முன்றாவது தடவையாகவும் ஆட்சிக்கு வந்துள்ள ஸ்டீபன் ஹாப்பரின்
கன்சர்வேடிவ் அரசாங்கம் அகதிகள் மற்றும் குடிவரவுச் சட்டங்களில் பாரிய
அதிரடி மாற்றங்களைக் கொண்டுவரும் செயற்பாடுகளில் துரிதமாக
இறங்கியுள்ளது.

ஹாப்பர் அரசாங்கத்தின் முன்னுரிமையானது அகதிகள் மற்றும்
குடிவரவாளர்கள் வரவைக் கட்டுப்படுத்துவதுதானோ என்று சந்தேகிக்கப்படும்
வகையில் இவை தொடர்பான சட்ட மூலங்கள் தயாரிக்கப்படுவதும்,
நாடாளுமன்றக்குழு விவாதங்கள் இடம்பெறுவதும் அமைந்துள்ளது.

கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் கடந்த ஆட்சிக் காலத்தின்போது இவை
தொடர்பான சில சட்டங்களை நிறைவேற்ற முயற்சிக்கப்பட்டதாயினும்,
அப்போது சிறுபான்மை அரசாங்கமாக இருந்ததால் அது முடியாமற்
போய்விட்டது. இப்போது பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளமையால்,
விரும்பிய சட்டங்களை நிறைவேற்றுவது அனுசூலமாகவுள்ளது.

கனடாவுக்கு ஆட்களைக் கடத்திவருவோரைத் தண்டிப்பதற்கான சட்டமூலத்தை
அமைச்சர் ஜேசன் கெனி கடந்த மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றத்தில்
சமர்ப்பித்தார். கடந்த ஆட்சிக் காலத்தில் இதனைச் சட்டமாக்க முற்பட்டபோது
பலமான எதிர்ப்புக் கிளம்பியதால் பின்னர் கைவிடப்பட்டது. முக்கியமாக சட்ட
வல்லுனர்கள், அகதிகளுக்கான சேவை அமைப்புகள் கூட்டாக ஒரு
அறிக்கையை வெளியிட்டு, இதிலுள்ள பாதகமான அம்சங்களைச்
கூட்டியிருந்தன.

புதிதாக வரும் அகதியொருவரை ஒரு வருடத்துக்குத் தடுத்து வைப்பது,
ஐந்தாண்டுகளுக்கு அவருக்கு சட்டபூர்வ வசிப்பிட உரிமை மறுப்பது, அவரது
குடும்பத்தினர் அவருடன் மீளவும் இணைந்து வாழ்வதற்குக் காலக்கெடு
விதிப்பது போன்றவை புதிய சட்டமூலத்தின் முக்கிய பாதகமான
அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.

இலங்கைத் தமிழரான அகதிகள், அடுத்தடுத்து இரண்டு கப்பல்களில்
வான்குவருக்கு வருகை தந்தபோது கனடிய ஊடகங்கள் எதோ பயங்கரவாத
செயல் இடம்பெற்றதுபோல அதனை ஊதிப் பெருப்பித்தன. அதனையே
தமக்குச் சாதகமாக்கிய அரசாங்கம் அவர்களை நீண்ட காலம் தடுத்து
வைத்திருந்தபின், பகுதி பகுதியாக வெளியே வர அனுமதித்தது.

இவர்களில் பெரும்பாலானவர்களின் அகதிக் கோரிக்கைகள் இன்னமும் தேக்க
நிலையிலேயே உள்ளன. அது மட்டுமன்றி, 'ஓசன் லேடி' கப்பலில் வந்திருந்த
நான்கு அகதிகளை வெளியே செல்ல அனுமதித்திருந்த நிலையிலும்,
ஆட்களைக் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆர். சி. எம் பி என்னும்
கனடிய தேசிய காவந்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான புதிய சட்ட மூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படுவதற்கு
முன்னரே, சட்டத்தின் சில அம்சங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டதென்ற
அச்சத்தை இந்தக் கைதுகள் ஏற்படுத்தியுள்ளன.

தொழில் வாய்ப்புடன் கனடாவுக்கு வர விண்ணப்பித்தவர்களின் விடயத்திலும்
சில கெடுபிடிகள் வரவுள்ளன. பல வருடங்களுக்கு முன்னர் அப்போது
தேவையாகவிருந்த தொழிற்சாலை அனுபவத்துடன் விண்ணப்பம் செய்த பலரது
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவுள்ளன. இப்போது அந்தத்
தொழிற்சாலைகளில் இங்கு வெற்றிடமில்லை என்று காரணம் கூறப்படுகின்றது.

பிரஜாவுரிமைச் சட்டத்திலும் சில முக்கிய
மாற்றங்களை ஏற்படுத்த திணைக்களம்
ஆலோசித்து வருகின்றது. ●



ஸ்தி



றஞ்சி திரு

சின்னச் சின்ன
தகவல்கள்



வாகனத்தரிப்பு தண்டப் பணம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் போது ஏற்படும் பிணக்குளை வேகமாகத் தீர்ப்பதற்கான புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறத்தில், தண்டப்பணத் தொகையைக் குறைப்பதற்காக போக்குவரத்து நீதிமன்றம் செல்பவர்கள் மற்றொரு கட்டணத்தைச் செலுத்தும் திட்டமொன்று ஆராயப்படுகின்றது. இது அமுலுக்கு வருமானால், தண்டப்பணம் நீதிமன்றில் குறைக்கப்பட்டாலும் சுமார் 12 டாலர்களை அவர்கள் நிர்வாகச் செலவுக்காகச் செலுத்த நேரிடலாம். ரொறன்ரோ நகரசபைப் பகுதிக்குள் மட்டும் இது நடைமுறைப்படுத்தப்படும்.

'பொலிமர்' என்னும் புதுவகைக் கடதாசித் தாளில் தயாரிக்கப்படும் கனடிய நாறு டாலர் நோட்டுகள் இவ்வருட நவம்பர் மாதத்தில் பாவனைக்கு வரவுள்ளது. தற்போதுள்ள பருத்திச் கடதாசியிலான நாறு டாலர் நோட்டுகள் பெருமளவில் களவாக அச்சடிக்கப்பட்டு பழக்கத்துக்கு வந்திருப்பதால் அதனைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 'பொலிமரில்' தயாரிக்கப்படும் ஐம்பது டாலர் பெறுமதியான நோட்டுகள் அடுத்த ஆண்டிலும், மற்றைய நோட்டுகள் 2013ஆம் ஆண்டிலும் வெளிவரவுள்ளன. புதிய நாணயத் தாள்கள் கூடிய காலத்துக்கு பாவிக்கக் கூடியதாக இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓரேயிடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு விரைவில் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உடல் பருமனும் ஏற்படுகிறது. உடல் உழைப்பு எதுவுமில்லாமல் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகத் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்திருந்தால் இருதய நோயும் ஏற்படுகின்றது. பலரது மரணத்துக்கு இவைகள் காரணமாக அமைகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி முன்னால் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களில் அமெரிக்கர்கள் முதலிடம் வகிப்பதாக 'ஐமா' என்ற இதழ் தெரிவித்துள்ளது.

ரொறன்ரோவின் தற்போதைய யங்-யுனிவேர்சிட்டி ஸ்படைனா நிலத்தின் கீழான ரயில் பாதையை, டவுன்ஸ்வியூவிலிருந்து வேன் நகரத்தின் மத்தி வரைக்கும் நீடிக்கும் பணிகள் கடந்த மாதம் ஆரம்பமாகியது. மத்திய அரசு, ஒன்ராறியோ மாநில அரசு, ரொறன்ரோ நகராட்சி. மற்றும் யோர்க் மாநகராட்சி ஆகியன இணைந்து 8.6 கிலோ மீட்டர் நீளமான இந்த ரயில் பாதையை அமைக்கின்றன. இதற்கான செலவு தற்போதைய மதிப்பீட்டில் 2.6 மில்லியன் டாலர்களான மதிப்பிடப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் இந்தப் புதிய ரயில் சேவை நடைமுறைக்கு வரும்.

கனடாவில் புதிதாகக் குடியேறியவர்களே தற்போதைய இந்நாட்டின் செல்வந்தர்களில் மூன்றிலொரு பங்கினர் என்று ஆய்வொன்று தெரிவிக்கின்றது. இவர்கள் தங்களின் செல்வத்தினை கனடாவுக்குள்ளேயே வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகக்குறைந்தது ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை இவர்கள் முதலீடு செய்யக்கூடியவர்களாக இருக்கின்றார்கள் என ஆய்வு நடத்திய ஹரிஸ் டெசிமா நிறுவனம் கூறுகின்றது. வெளிநாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் கனடியர்களில் பெரும்பாலானவர்களும் அதற்குகந்த இடமாக அமெரிக்காவைப் பார்க்கின்றனர்.

உலகளாவிய ரீதியில் கடலின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் நிலப்பரப்பு குறைவடையலாமென்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் ஏற்பட்ட அதிகரிப்பை ஆய்வு செய்த ஜேர்மனியின் பருவநிலை விஞ்ஞானிகள், வருடத்துக்கு இரண்டு மீட்டர் லீட்டர் என்றளவில் கடலின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதென்று தெரிவிக்கின்றனர். தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருமானால் பல பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற நேருமென்றும், இதனால் உலகளாவிய ரீதியில் இடப்பெயர்வு தவிர்க்க முடியாது போகலாமென்றும் அறிவித்துள்ளனர்.

தந்தைக்கு மகன்
வழங்கிய
உயர் பெறுமதியான
தந்தையர் தினப் பரிசு!

கடந்த மாதம் 19ஆம் திகதி தந்தையர் தினம். வழக்கமாக கழுத்துப் பட்டி, வாசனைத் திரவியம், பியர்/வைன், ஷேர்ட் போன்றவைகளையே தந்தையர்க்குப் பிள்ளைகள் வழங்கி மகிழ்விப்பர். ஆனால், கனடாவின் நியூபிரவுன்ஸ்விக் மாகாணத்திலுள்ள 67 வயதான தந்தைக்கு அவரது மகனான 39 வயது டனா குறிக்சான்க் தமது சிறுநீரகத்தில் ஒன்றை வழங்கி, அவர் நீண்ட காலம் வாழ்வதற்கு வழிசமைத்தார்.

நீரிழிவு காரணமாக 'டயலிசிஸ்' சிகிச்சை பெற்று வந்த தமது தந்தையின் நோய் உக்கிரத்தைக் கண்ட மகன், தாமாகவே முன்வந்து தமது சிறுநீரகங்களில் ஒன்றைத் தானம் செய்துள்ளார். உடனடியாகவே தந்தைக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்யப்பட்டது. மறுநாள் அவர் எழுந்து ஓர் இளைஞர்போல தமது பணிகளைச் செய்ய ஆரம்பித்து அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கினர்.

சிகிச்சை அளிக்கப்பட்ட ஹலிபக்ஸ் வைத்தியசாலை முன்னறலில் தந்தையினதும் மகனினதும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டபோது, பாராட்டுகள் பெருமளவில் வந்து குவிந்தன.

யோர்க் அணிக்கு
இரண்டாவது இடம்

செவ்வாய்க் கிரகத்தினைப் போன்ற கரடு முரடான நிலப்பரப்பில் செலுத்தக்கூடிய வாகனம் தயாரிக்கும் உலகளாவிய ரீதியிலான முதலாவது போட்டியில் ரொறன்ரோவில் இயங்கும் யோர்க் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. யோர்க் பல்கலைக்கழகம் இதற்கென 13,000 டாலர்களைச் செலவிட்டு வாகனத்தைத் தயாரித்தது. போலந்து நாட்டின் பயாலன்ரொக் பல்கலைக் கழக அணி முதலிடத்தைப் பெற்றது. வாட்டர்லு பல்கலைக் கழக அணியும் இப்போட்டியில் பங்குபற்றியதாயினும் பரிசு எதனையும் இது பெறவில்லை.

மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி அணிவகுப்பு



சென்னையில் மெரினா கடற்கரையில் கடந்த மாதம் 25ஆம் திகதி மெழுகுவர்த்திச் சுடர் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. ஈழத்தில் இறுதிப் போரில் இறந்த மக்களுக்கு இங்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டுள்ளனர்.





டாக்டர் எம். கே. முருகானந்தன்

விற்றமின் E மாத்திரைகள் பாதுகாப்பானவையா?

விற்றமின் E மாத்திரைகள் உட்கொள்வது பலருக்கு தினசரி காலைத் தேநீர் அருந்துவது போல நித்திய கடமையாகிவிட்டது. விற்றமின் E மாத்திரைகள் மிகவும் பிரபலமாக வந்ததற்குக் காரணம், ஒட்சிசன் எதிரியான (Antioxidant) இது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கக் கூடும் என சில ஆரம்பநிலை ஆய்வுகள் தெரிவித்தமையே ஆகும். எனவே மருத்துவர்களும் ஒரு காலத்தில் அமோகமாக சிபார்சு செய்தார்கள். ஆயினும் இப்பொழுது அதன் பயன் பற்றிய புதிய எண்ணக் கருக்கள் காரணமாக சிபார்சு செய்வது குறைந்துவிட்டது.

இருந்த போதும், பல நோயாளர்கள் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு முறை டாக்டர் மருந்துச் சிட்டையை எழுதினால் எக் காலத்திற்கும் பொருந்தும் உறுதி போன்றதாக பலர் கருதுவதே இதற்குக் காரணம். அமெரிக்காவில் கூட 13 சதவிகிதமானவர்கள் விற்றமின் E மாத்திரைகளைத் தொடர்ந்து உபயோகிப்பதாகத் தெரிகிறது.

முடி வளரும், தோல் மிருதுவாகும், முகப் பரு நீங்கும், நகம் அழகாகும் என்பது போன்ற விளம்பரங்களை அச்சு மற்றும் இலக்ரோனிக் மீடியாக்களில் பார்த்து விற்றமின் E மாத்திரைகளை கண்டபடி உபயோகிக்கும் அப்பாவிக்கூட்டங்களுக்கு குறைவில்லை. விளம்பரங்களுக்கு செலவழிக்கும் பணம் இலகுவாக மீளக் கிடைத்துவிடுகிறது.

ஏற்கனவே சொல்லப்பட்டது போல இது ஒரு ஒட்சிசன் எதிரி (Antioxidant) ஆகும். பிற றடிக்கலன் என்று சொல்லப்படும் நச்சுப் பொருள்களால் உடல் கலங்கள், இழையங்கள், உறுப்புகளுக்கு ஏற்படக் கூடிய தாக்கங்களை இது தடுக்கிறது. இதனால் வயதாவதால் ஏற்படக் கூடிய சில மாற்றங்களை இது தடுக்கலாம் என நம்பப்பட்டது. செங்குருதி உற்பத்திக்கும் இது அவசியமானது. இருதய நலத்திற்கு உதவக் கூடும்.

இருதயநோய்கள், புற்றுநோய்கள், ஈரல்நோய்கள், மூளை மங்குதல், பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்கக் கூடிய ஆற்றல் இருக்கிறது. எனச் சிலர் சொன்னபோதும் அதற்கான திடமான மருத்துவ ஆதாரங்கள் இல்லை.

எதிர்மறாக அதிகளவில் விற்றமின் E உட்கொள்வது ஆபத்தாக முடியக் கூடும். உதாரணமாக பக்கவாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் இரண்டு வகைகள் உண்டு மூளையினுள் குருதி பெருகுவதால் (Haemorrhagic strokes) ஏற்படுவது ஒரு வகை. மற்றது இரத்தக் குழாய் அடைபட்டு மூளையின் சில பகுதிகளுக்கு இரத்தம் தடைப்படுவதால் (Ischaemic strokes) ஏற்படுவதாகும்.

அதில் முதலாவதான குருதிப் பெருக்கு பக்கவாதமானது ஏனையவர்களை விட விற்றமின் E மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு சற்று அதிகமாகும் என ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதே நேரம் இம் மாத்திரைகள் இரத்தக் குழாய் அடைப்படுவதால் ஏற்படும் பக்கவாதத்தை மிகக் குறைந்தளவில் தடுக்கும் என்றும் கூறுகிறது.

பக்கவாதத்தைத் தடுப்பதை விட அது வருவதற்குக் காரணமாக இருப்பது அதிகம் என்பதால் தான்தோன்றித்தனமாக விற்றமின் E மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

அத்துடன் கொலஸ்ட்ரோலைக் கட்டுப்படுத்தும் சிம்வஸ்ரின், நியாசின், குருதி உறைதலைத் தடுக்கும் வோரபரின் போன்றவற்றை உபயோகிப்பவர்கள் விற்றமின் E மாத்திரைகளை உட்கொண்டால் மருந்துகளிடையே தாக்கம் ஏற்பட்டு பாதகவிளைவுகள் ஏற்படுத்தலாம்.

புற்றுநோய்க்கு கதிர்ச்சிகிச்சை, மருந்துச் சிகிச்சை அளிக்கும்போதும் விற்றமின் E மாத்திரைகளை உட்கொண்டால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும் எனத் தெரிகிறது. எனவே விற்றமின் E மாத்திரை பாவனையில் அவதானம்

தேவைப்படுகிறது. கர்ப்பினிகள் அதிக விற்றமின் E யை உட்கொண்டால் கருவில் உள்ள குழந்தைக்கு இருதயத்தில் குறைபாடுகள் ஏற்படலாம் என மற்றொரு ஆய்வு கூறுகிறது.

எமது உடலின் இயக்கத்திற்கு தினசரி மிகக் குறைந்தளவு விற்றமின் E மட்டுமே தேவை. வளர்ந்தவர்களுக்கு 15 மிகி, பாலகர்களுக்கு சுமார் 5மிகி என்ற அளவில் மட்டுமே. ஆயினும் பிரித்தானிய தேசிய சுகாதார சேவை 4மிகி மட்டுமே போதுமென இப்பொழுது அறிவித்துள்ளது.

இதனை எமது நாளாந்த உணவிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். வழமையான சமபல வலுவள்ள உணவுகள் போதுமானதாகும்.

விற்றமின் E பற்றி பிரித்தானிய தேசிய சேவையின் கருத்து விற்றமின் E அதிகமுள்ள உணவுகள் என எவற்றைச் சொல்லலாம்?

சோளம், விதைகள், கீரை வகைகள், மற்றும் சோளம், சோயா, சூரியகாந்தி, பருத்தி ஆகிய எண்ணெய் வகைகள், மாம்பழம், தக்காளி, ஸ்பிளச் போன்ற பல பழவகைகளிலும் இருக்கிறது.

பொதுவாக ஆசியநாட்டவர்களாகிய நாம் தினசரி காய்கறிகள், பழவகைகள் ஆகியவற்றை உட்கொள்வது வழக்கம். இதனால் விற்றமின் E குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு. எனவே மேலதிக விற்றமின் E மாத்திரைகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஆயினும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பலருக்கு விற்றமின் E குறைபாடு இருப்பதாகத் தெரிகிறது. இதனால் அவர்கள் உட்கொள்ளும் மலரிற்றமின் மாத்திரைகளில் சுமார் 30மிகி விற்றமின் E சேர்க்கிறார்கள். அது தாராளமாகப் போதும்.

ஆனால் விற்றமின் E மாத்திரைகளை உட்கொள்ளும் பலர் 400 -600 மிகி அல்லது அதற்கு அதிகமான வலுவிலும் எடுக்கிறார்கள். இது நல்லதல்ல. இது பக்கவிளைவுகளைக் கொண்டு வரலாம்.

எனவே விற்றமின் E மாத்திரைகளை மருத்துவரின் சிபார்சு இன்றி எடுக்க வேண்டாம். மருத்துவர் ஏதாவது காரணத்திற்காகச் சிபார்சு செய்திருந்தால் அந்த அளவை மட்டுமே உட்கொள்ளுங்கள். உங்கள் விருப்பத்தின்படி தேவையற்ற உட்கொள்ளாதீர்கள். விளம்பரங்களைக் கண்டு ஏமாறவும் வேண்டாம். ●

கூகிள் இணையத் தளத்தை தமிழில் பார்க்கலாம், தமிழில் தேடலாம், தமிழ் தட்டச்சு செய்யலாம், இப்பொழுது தமிழை ஐம்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பும் செய்யலாம், அதே ஐம்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்தும் தமிழிற்கும் மொழிமாற்றம் செய்யலாம். உண்மையிலேயே தமிழ் மொழிப் பயன்பாட்டிற்கு மிகவும் பயனுள்ள விடயமாக இதனைக் குறிப்பிடலாம். குறிப்பாக உலகெங்கும் பரவியுள்ள ஈழத்தமிழர்கள் பல்வேறு மொழிகளையும் தம்வசப்படுத்தியுள்ளனர்.

அவர்களில் கணிசமானோர் கணினி அறிவையும் பெற்றுள்ளனர். அவர்கள் தாம் கற்ற மொழியையும், தமது சொந்த மொழியையும் தங்குதடையின்றி பாவிக்கவும், வருங்கால சந்ததியினருக்கு கையளிக்கவும் இம்முறை பேருதவி புரியும் என்பதில் ஐயமில்லை.

கூகிள் இணையத் தளத்தை தமிழில் பார்க்கவும், தமிழில் தேடவும், <http://www.google.com/webhp?hl=ta> இணைய முகவரியைப் பாவிக்கலாம். இந்த கூகிள் தளத்தில் ஒரு தமிழ் சொல்லை ஆங்கில எழுத்துக்களைப் பாவித்து எழுதும் போது தமிழிலே அதன் ஒலி அமைவிற்கு ஒத்த பல சொற்களைக் காட்டும். சரியான தெரிவை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது அந்த சொல்லை உள்ளடக்கிய வலைத்தள தேடல் முடிவுகள் ஆயிரக் கணக்கில் கிடைக்கும்.

தமிழ் தட்டச்சு செய்வதற்கு <http://www.google.com/transliterate/Tamil> முகவரியைப் பாவிக்கலாம். தமிழ் சொல்லின் சத்தத்திற்கு ஏற்ப ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்தபின் ஒரு இடைவெளியினை அல்லது என்றர் பட்டனை தட்டும்போது அச்சொல் தமிழில் தோன்றும்.

கான்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை

தலைப்பை படித்த உடன் நம்ப முடியவில்லை அல்லவா?

இது உண்மைதான் நம்புங்கள். ஆம்! கான்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை.

உலகம் முழுவதும் கான்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதுள்ள மருத்துவ முறைகளில் ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டுபிடித்துவிட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும். மற்றபடி நோய் பாதிப்பை தடுத்து வாழ்நாளை அதிகரிக்க மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.

உலக மருத்துவ விஞ்ஞானிகள் புற்று நோயைக் குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த செய்தியின் துவக்கத்தில் சொல்லப்பட்ட தகவல்.

அமெரிக்காவின் பால்டிமோரில் செயல்பட்டு வரும் ஒரு சுகாதார அமைப்பு தான் இந்த பெருமைக்குரிய கண்டுபிடிப்புக்குச்

Google கூகிள் - தமிழ்

மொழிபெயர்ப்புச் செய்வதற்கு
<http://translate.google.com/#talenl>

என்னும் முகவரியைப் பாவிக்கலாம். இந்தத் தளத்தில் எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மாற்றம் தேவை என்பதை தெரிவு செய்யவும். உதாரணத்திற்கு தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்ப்பதாயின் அவைகளைத் தெரிவு செய்யவும். பின் தரப்பட்ட பெட்டியினுள் தமிழ்ச் சொல்லின் சத்தத்திற்கு ஏற்ப ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்தபின் ஒரு இடைவெளியினை அல்லது என்றர் பட்டனை தட்டும்போது வலது பக்கத்தில் அச்சொல்லிற்குரிய ஆங்கிலச் சொல் தோன்றும்.

சில சமயம் பிழையான ஆங்கிலச் சொல் தோன்றின் அந்தச் சொல்லின் மேல் சுட்டியை அழுத்தினால் வேறு பல தெரிவுகள் தோன்றும். உங்களுக்குத் தேவையான சொல்லைச் சுட்டினால் அது தேர்வு செய்யப்பட்டு தெரியும்.

இவ்வாறே நீங்கள் தமிழ் சத்தத்திற்கு தட்டச்சு செய்யும் சொற்களையும் பிழையாயின் திருத்திக் கொள்ளலாம். கூகிள் கருவி உடனடியாக பிரெஞ்சு, டச், ஸ்பானிஷ், ஜேர்மன் என்று சுமார் 58 உலக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யவல்லது. இதில் தற்போது தமிழ், ஹிந்தி, குஜராத்தி, உருது, தெலுங்கு ஆகிய ஐந்து இந்திய மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

சொந்தக்காரர்கள். தற்போது இந்த வியாதிக்கு உள்ள சிகிச்சைகளில் முக்கியமானது கீமோ தெரபி.

இந்த கீமோ தெரப்பியின் பக்க விளைவுகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் சொல்ல வேண்டியதில்லை. இதற்கொரு வரப்பிரசாதமாக வந்துள்ளது தான் எலுமிச்சை.

உடலில் நல்ல செல்களுக்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்தாமல், ஆபத்தான செல்கள் மற்றும் கான்சராக மாறிவிடக்கூடிய கட்டிகளை மட்டுமே அழிக்கும் அபரிமிதமான ஆற்றல் பெற்றது எலுமிச்சை என்கிறது இந்த ஆராய்ச்சி.

கீமோ தெரப்பியைவிட 10 ஆயிரம் மடங்கு ஆற்றல் கொண்டது இந்த எலுமிச்சை என்பது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள ஆச்சரியமான உண்மை. அதுமட்டுமா?

ஆபத்தான பக்மரியாக்கள், கிருமிகள் மற்றும் காளான்களையும் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லையாம் இந்த எலுமிச்சை.


இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது, மன அழுத்தங்களை கட்டுப்படுத்துவது, நரம்பு கோளாறுகளை சரி செய்வது என்று எலுமிச்சையின் மகிமை.... பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

மார்க்கம், ப்ராஸ்டேட், கல்லீரல் மற்றும் (33ஆம் பக்கம் பார்க்க)



முருகவே பரமநாதன் (ஆழ்கடலான்)

மனித மனம் குரங்கா? குதிரையா?



“எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!”

மகாகவி பாரதி, பராசக்தியிடம் கேட்ட கோரிக்கைகளில் முன்னுரிமை கொடுத்தது நல்ல எண்ணங்கட்கு, நல்ல எண்ணங்களும் நினைவுகளும் என்றோ ஒரு நாள் நிறைவேறும் என்பது அனுபவ வாக்கு. தூய்மையான மனோரதம் தீமையை நாடாது. மனிதத்துவம் மேலோங்க அவர்களின் நல்லெண்ணமே எருவாகும். புத்த பகவான் அட்ட சீலங்களையும் இதற்காகவே அறிமுகம் செய்தார். உள்ளும் வெளியும் ஒன்றாய்த் தொழிற்பட வேண்டும். மனமும் வாக்கும் செயலும் ஒன்றாய் அமைதலே மனித ஆத்மீக வாழ்வின் அடித்தளம். சொல்லையொத்த செயலும் மனமும் கொண்ட தூயவர்க்கே பரம்பொருள் காட்சியளிப்பான். இதையே திரிகரணசுத்தி என்பர். புனிதமான உள்ளங்களே இனிய வாழ்வின் கருவூலம். இக்கருதுகோளையே மகாகவி இப்படிப் பாடினார்:

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமையில்லை,
எண்ணங்கள் செய்கைகளெல்லாம் - இங்கு
தாவர்க்கும் ஒன்றேனல்காணர்!

முரசு-17

மனம் ஒருபோதும் சுமமா இராது. அலை மோதும் சுபாவம் உடையது; வாயு வேகத்திற் தொழிற்படும்; இந்த உண்மையை ஒளவையாரும் வள்ளுவரும் பாட்டில் வடித்துள்ளனர்.

“உன்பது நாழி உடுப்பது நான்கு முழம்
என்பது கோடி நினைத்து எண்ணுவன்”
(ஒரு நாழி - ஒரு படி அரிசிச் சோறு)

நல்வழி-19

“ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபவ
கோடியும் அல்ல பல”

குறள்-337

ஒரு நொடிப் பொழுது அளவும் உடம்போடு உயிர் இணைந்திருப்பது நிச்சயமில்லை. ஆனால் எம் எண்ணங்களோ கோடியளவை விஞ்சி நிற்கும். நிலையாமையை உணர்ந்து நாம் புனித வாழ்வை முன்னெடுப்போமாக! இந்த எண்ணங்களே செயற்றிறனின் கெட்டியான நிலைப்பாட்டிற்குக் கால்கோள் என்பது வள்ளுவர் முடிபு.

“எண்ணத் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்பது இழுக்கு”

குறள்-467

எந்த ஒரு காரியத்தையும் முன்னோட்டமாக ஆராய்ந்து முடிவெடுத்தபின் துவங்குக. துவங்கியபின் இப்படிச் செய்திருக்கலாமெனக் கையைப் பிசையக்கூடாது.

“எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்”

குறள்-666

தாம் எடுத்துக்கொண்ட கருமத்தைச் செவ்வியதாய் நிறைவேற்றுவர், மனத்திடை சங்கற்பம் இருந்தால் என்பது இக்குறளின் பொருளாகும்.

ஒரு மனிதனைப் பார்த்து இன்னொருவர் ‘அவருடைய எண்ணத்தைப் பார்’ என்று பொறாமை கொள்கிறார். அங்கேயொரு மனக்காழ்ப்பு வெளிப்படுகின்றது. தகுதிக்கு மிஞ்சிய எண்ணங்களும், தரங்குறைந்த எண்ணங்களும் அபிலாசையின் வெளிப்பாடே. ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களும் வெவ்வேறானவை. பெண்ணுக்கான் வித்தியாசமானவை. சிறுவர்க்கும் பெரியார்க்கும் மாறுபாடானவை. பொதுவாக நோட்டம் விடின் வெவ்வேறான மனோதர்மங்களை அவதானிக்க முடிகிறது.

ஒரு ஓவியனின் எண்ணமும், ஒரு காவியப் புலவனின் எண்ணமும் வித்தியாசமானவை. ஒரு நடிகைக்கும் சங்கீத மேதைக்கும் எண்ணங்கள் வித்தியாசமானவை. மனமே இதற்கெல்லாம் காரணம்.

எண்ணம் ஒரு நல்ல வேலைக்காரன். அது ஒரு கருவி. மனமென்ற காட்டினுள் விலங்குகளின் நடமாட்டம் இருப்பதுபோலத் தெரியவில்லையா? எண்ணங்களை நான்காகப் பார்ப்பர்:
* வெளிப்படையான அறிகுறிகளோடு எண்ணுதல்.
* இயல்பு உணர்வாய் எண்ணுதல்.
* உணர்ச்சி வசப்பட்டு எண்ணுதல்
* பழக்கங்களின் காரணமாக எண்ணுதல்

எண்ணங்களிற் பலவகை உண்டு:
* இயல்பான எண்ணங்கள்
* காட்சி எண்ணங்கள்
* கேள்வி எண்ணங்கள்
* அறிகுறியால் ஏற்படும் எண்ணங்கள்
* பழக்கம் காரணமாகத் தோன்றும் எண்ணங்கள்

மனதைக் குரங்காகச் சொல்கிறார் தாயுமானவர். அலைந்து திரியும் குரங்கைக் கட்டுப்படுத்த வேண்டும்.

“காடுங்கரையு மனக்குரங்கு
கால்விட்டோட, அதன் பிறகே
ஒடுந் தொழிலாற் பயனியதோ?
ஒன்றாய்ப், பலவாய், உயிர்க்குயிராய்
ஆடும் கருணைப் பரஞ்சோதி,
அருளைப் பெறுவதற்கு அன்புநிலை
தேடும் பருவ மிது கண்மீர்!
சேரவாரும் சகத்தீரே! காடுங்கரையுமீ!”

(25ஆம் பக்கம் வருக)

என் வீட்டில் ஒரு சின்ன தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. புதுப்புது விதமான எத்தனையோ பெட்டிகள் சந்தையில் வந்து போய்விட்டன. அகலமானது, சதுரமானது, அதி துல்யமானது, பிளாஸ்மா, சுவரில் கொழுவுவது இப்படி பல. ஆனால் என் வீட்டின் ஒரு முலையில் இருந்து பல வருடங்களாக தன் காரியத்தை சரியாகச் செய்தது இந்த தொலைக்காட்சி பெட்டி. ஒரு ஐந்து வயதுக் குழந்தை டிவிவின் முன்னால் நின்றால் அது முழுவதுமாக மறைந்துவிடும். அவ்வளவு சின்னது ஆனாலும் சளைக்காமல் வேலை செய்தது.

தொலைக்காட்சியில் பல ஆங்கில சானல்களும் நாலு தமிழ் சானல்களும் இருந்தன. தமிழ் சானலில் எதைப் போட்டாலும் ஒரு பாட்டுப் போட்டி அல்லது நடனப் போட்டி அல்லது இரண்டும் நடந்துகொண்டிருக்கும். ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு எழும்பினேன். வெளியே பனிப்புயல் அடித்துக்கொண்டிருந்தது. சரி, என்னதான் நடக்கிறது என்று தொலைக்காட்சியை இயக்கியபோது அங்கே ஒரு சங்கீத யுத்தம் முடிவை நெருங்கிக்கொண்டிருந்தது. அடுத்த நாள் காலை மறுபடியும் போட்டுப் பார்த்தேன். அப்போதும் ஒரு சங்கீதப் போட்டி நடந்தது. மூன்று பிரபலமான பாடகர்கள் நடுவிலே உட்கார்ந்து தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

எத்தனை சங்கீதப் போர்களை ஒருவர் கேட்கமுடியும்? காலையில் இருந்து இரவு படுக்கும் வரை அவை என்னைத் துரத்தின. சில சமயங்களில் என்னுடைய டிவி தானாகவே அவஸ்தை தாங்கமுடியாமல் நின்றுவிடும். தலையில் ஒரு தட்டு தட்டியவுடன் மறுபடியும் ஆரம்பிக்கும். எல்லாமே சினிமாப் பாடல்கள். சிவாஜி காலத்தில் ஆரம்பித்து ரஜினியின் சிவாஜிவரை தொடர்ந்தன. எத்தனை வகையான பாடல்கள் இருக்கின்றனவோ அத்தனை பாடல்களும் அத்தனை குரல்களில் அத்தனை பிழைகளுடன் பாடப்பட்டன. இவைகளைக் கேட்கும்போது எத்தனை வகையான பிழைகள் இருக்கின்றன என்ற அறிவு எனக்கு கூடிக்கொண்டே போனது.

ஒரு கட்டத்தில் விளம்பர இடைவேளைகள் வந்தபோது அவசரமாகப் போய் என் வேலைகளை முடித்துவிட்டு வந்து பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன்.



அ. முத்துலிங்கம்

ஜன்ம சாபல்யம்

பின்னொரு கட்டத்தில் அவர்கள் பாடும்போதும் போய் என்னுடைய அலுவல்களை முடித்துவிட்டு வந்து நடுவர்களின் தீர்ப்பு கட்டம் வரும்போது அவர்கள் பேசுவதைக் கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் கருத்துகளும் தீர்ப்புகளும் சுவை குறையாமல் இருந்தன. ஒவ்வொரு பாடலுக்கும் ஏதாவது ஒரு புதுவிதமான குறையை கண்டுபிடித்து சொன்னார்கள். அந்தப் பாடகரின் முகம் சரிந்து போவதை பார்ப்பதில் பலருக்கும் ஆர்வம் இருந்தது தெரிய வந்தது.

மூன்று நடுவர்களில் ஒருவர் எப்பொழுது பார்த்தாலும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஏதாவது கிறுக்கிக்கொண்டு இருப்பார். என்ன எழுதுகிறார் என்பது தெரியவில்லை. அவருடைய கருத்தை சொல்லும் முறைவரும்போது ஒன்றிரண்டு வரிகளில் பேசி முடித்துவிடுகிறார். இவர், வேறு யாரோ காசு கொடுத்து கிடைக்கும் நேரத்தில் தன்னுடைய சுயசரிதையை எழுதுகிறாரோ என்னவோ. மற்றவர் ஒரு பெண். ஒரு காலத்தில் பிரபலமான பாடகியாய் இருந்தவர். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய சேலை உடுத்தி புதிய நகை அணிந்து புதிய ஒப்பனையுடன் வற்றிருப்பார். ஒட்டியாணம் மட்டும் கிடையாது, ஆசை இருந்தது ஆனால் அவர் இடுப்பளவு ஒட்டியாணம் கடைகளில் கிடைக்காது என நினைக்கிறேன். புகைப்படத்துக்கு சிரிப்பது போல புன்னகையுடன் எந்நேரமும் காட்சியளிப்பது அவர் வழக்கம். இவர் ஒருவர்தான் போட்டியாளர் எவ்வளவு மோசமாக பாடினாலும் தலையை ஆட்டி தாளும்போட்டு ரசித்தபடி இருப்பார்.

மூன்றாவது நடுவர் ஏன் அங்கே உட்கார்ந்திருக்கிறார் என நான் குழம்பிப்போய் இருக்கிறேன். நாலு பேர் இவரை இழுத்துப் பிடித்து வந்து உட்காரவைத்தது போல உட்கார்ந்திருப்பார். அவருடைய உடம்பும் மூளையும் அங்கே இல்லை. கைகள் இரண்டையும் மேசையில் ஊன்றிப் பிடித்தபடி எந்த நேரமும் எழும்பி ஓடுவதற்கு தயாரானவர் போலவே காட்சியளிப்பார். சிரிப்பதற்கு பத்து தடவை யோசிப்பார். ஆனால் தற்செயலாக அவர் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஏதாவது வேடிக்கையாக நிகழ்ந்துவிட்டால் மனிதர் தலையை மேசையில் குனிந்து குனிந்து அடித்துச் சிரிப்பார். நான் என்ன வேலையில் இருந்தாலும் நடுவர்கள் சொல்லும் தீர்ப்புகளைக் கேட்க தொலைக்காட்சிக்கு முன்னால் வந்துவிடுவேன்.

நடுவர்களின் பழக்கம் என்னவென்றால் முதல் இரண்டு நிமிடங்களும் பாடியவரை புகழ்ந்து தூக்குவார்கள். பின்னர் தள்ளிவிடுவார்கள். அன்றைக்கு பாடிய பையனின் பெயர் சுரேஷ். வயது இருபதை தாண்டாது. முழங்கால்களில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து உத்தமபுத்திரனில் சிவாஜி நடந்துவருவதுபோல அசைந்து வந்து மேடையின் நடுவில் நின்றார். அவரிடம் குரோமசோம்கள் கொஞ்சம் அதிகமாகவே காணப்பட்டன. மைக்கை எடுத்துப் பிடித்தவகையில் ஏதோ புதுசாக வரப்போகிறது என்று நினைத்தேன். ஏ.ஆர் ரஹ்மானின் பாடல் ஒன்று 436வது தடவையாக அந்த மேடையில் அரங்கேறியது. மாட்டிலே பால் கறப்பதுபோல ஒரு கையை மேலேயும் கீழேயும் ஏற்றி இறக்கி பாடினார். பாத்திரம் நிறைந்ததும் பாட்டும் முடிந்தது. நடுவர் பெண் சொன்னார். 'சுரேஷ், மிக அழகாகப் பாடினீர்கள். உங்கள் குரல் இந்தப் பாட்டுக்கு என்று செய்ததுபோல பொருத்தமாக அமைந்துவிட்டது. அங்கங்கே சுருதி கொஞ்சம் பிசகிவிட்டது. சரணத்துக்கு வந்தபோது தாளும் இப்படியப்படி தவறிவிட்டது. தமிழ் சொற்கள் உச்சரிப்பை உருண்டையாக்குங்கள். அதில் கூடிய கவனம் செலுத்தியிருக்கலாம்.. மற்றும்படிக்கு மிக அழகாக render பண்ணியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.'

அவரைத் தொடர்ந்து நோட்டுப் புத்தகத்துடன் உட்கார்ந்திருக்கும் நடுவர் சொன்னார். 'உங்கள் குரல் ஆட்களை மயக்கவல்லது. அப்படி ஒரு கவர்ச்சி இருக்கிறது. நான் நடுவராக இருப்பதால் ஏதாவது சொல்வதற்காக சொல்லவில்லை. உங்கள் பாட்டு excellent ஆக இருந்தது. நீங்கள் பயிற்சி செய்தால் சின்னச் சின்ன பிழைகளைக் களைந்து விடலாம். முக்கியமாக தாளத்தோடு (30ஆம் பக்கம் வருக)



எஸ். ஜெகதீசனின் பத்தாம் பக்கம்

மனைவியின் நாள்

ஆண்சாதி என்று யாராவது சொல்லத் தொடங்கினால் மனக்கண்ணில் உடனடியாகவே ஓட்டு மொத்த ஆண்ணமும் ஓரே கணத்தில் தோன்றி மறையும். ஆனால் அதனை கொஞ்சம் மாற்றி பெண்சாதி என்று சொல்லிப்பாருங்கள். அவரவரது மனைவியே இதயம் முழுவதையும் முதலில் ஆரத்தமுவி முத்தமிடுவாள். அப்புறம்தான் பெண்கள் சமுதாயத்தையும் அச்சொல் குறிக்கும் என்பதை புத்திக்குப் புலன்கள் புலப்படுத்தும்.

தாயார் தினம் தந்தையர் தினம் காதலர் தினம் என்பனவற்றுக்கு அடுத்ததாக உறவுகளுக்கு உன்னதம் சேர்த்து குடும்பத்தினரின் கவனத்தைக் கவர்வதில் முக்கியத்துவம் பெற்று வருவது மனைவியர் தினமாகும்.

யூலை மாதத்தின் இரண்டாவது ஞாயிறு இத்தினமாக அரவணைக்கப்படுகின்றது. மனைவியர் தினத்தை முதலில் மேலை நாடுகளில் தோற்றுவிக்காமல் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டதற்கு காரணங்கள் பல உண்டு. மேலை நாடுகளின் ஏகப்பட்ட கணவன் எனும் நாகரிகத்துக்கு மாறாக ஏக கணவன் என்ற கீழைத்தேய கலாசாரத்துக்கான கௌரவத்தைப் போற்றுவது. மேலை நாட்டு மனைவியர்களை விடச் சிறப்பாகச் செயற்பட்டு வெற்றிக்கான முடிவுகளில் உறுதியாகவும் தனித்தன்மையாகவும் திகழ்ந்து வாழ்வை வளமாக்கும் கீழைத்தேய மனைவியின் மீதான மதிப்பை மேம்படுத்துவது. பெரிய காரியங்களை உணர்வில்லாமல் செய்யும் மேலை நாட்டு மனைவியர்களை விட சிறிய அசைவுகளிற் கூட பேரன்பு காட்டும் கீழைத்தேய மனைவியர் பூரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை மரியாதைக்குரியதாக்குவது என்பன அவற்றுள் சில.

இருக்கும் பொழுது இல்லாளாய் இருந்தாய் - இல்லாமல் போன பின் எல்லாமுமாய் தெரிகின்றாய் எனப் பின்னர் வருந்தித் தவிப்பதிலும் பார்க்க ஆசையை ஊட்டுபவளுக்காக ஆசையாக ஊட்டும் தினமாக இத்தினம் சுவை சேர்க்கின்றது. தாயின் பின் வந்த தாயாகவும், சேயின் முன் வந்த சேயாகவும் அமைந்த மனைவியின் வாழ்முறையால் கண்ணுக்குத் தெரியாமல் ஏற்பட்ட மாறுதல்களை மென்மையாக வருடிப் பார்க்கும் நாளாக இதயத்தில் மலர்கின்றது.

மனைவியின் உணர்வுகளை மதிப்பதுடன் விருப்பங்களையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றும் கணவரிடம் அன்பை தன் அழகியல் ஆயுதமாகக் கொண்டிருப்பார் சாதுரியம் மிக்க மனைவி என்பது இத்தினத்தின் சத்தியமான சாட்சியாகின்றது.

அறிவு, ஆற்றல், உற்சாகம், பொறுமை, கருணை, தாராளம், பொறுப்பு, பணிவு, பொதுநலம், இனிய சுவாவம், நல்லன புரிதல் ஆகியவற்றை தமது உடைமையாக உடைய மனைவிமார் தலைமைத்துவத்தில் சிறப்புற்று தாங்கள் எவருக்கும் எதற்கும் இளைத்தவரோ சளைத்தவரோ அல்ல என்பதை நிரூபிப்பதும் இத் தினத்திலாவது இதயத்தில் இதழ் விரிக்காமல் இல்லை.

குடும்பம் அலுவலகம் சமுதாயம் என்ற மூன்று பிரிவிலும் மனைவியரின் நிர்வாகத்திறனை பொறுமையுடன் அவதானிக்கும் கணவன்மார் சூழலை தமக்கு ஏற்ப மாற்றிவிடும் பக்குவமே அவர்களை விரைந்து முன்னேற்றி விடுவதாகப் பாராட்டுகின்றனர். அங்கு அதிகம் ஆண் இயங்கினான். இங்கு அதிகம் பெண் இயங்குகின்றாள் என்பதை வெட்கம் மறந்து ஒத்துக்கொள்கின்றனர். கைதட்டும் பத்து விரலாகவும், கண்ணீர் துடைக்கும் ஒரு விரலாகவும் அமைபவள் நல்ல மனைவி என்ற உளவியலை நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொள்கின்றனர்.

மனைவி, கெட்ட விஷயங்களை இலகுவில் மறந்து விடுவாள். அதாவது தன்னிடமுள்ள கெட்ட விஷயங்களை என சான்றிதழ் வழங்கும் கணவன்மாரும் ஆணாதிக்கத்தின் அடையாளமாக உலகில் உலவுகின்றனர். 'நீ செய்த தவறு,

என்னை நேசிக்காமல் இருப்பதல்ல...நான் நேசிக்கும்படி இருப்பதுதான்' என அவர்களும் மனதுக்குள் ரகஸியமாக விசிலடிப்பாரோ? யாரறிவர்!

சேவை செய்வதில் தாதியாக, யோசனை சொல்வதில் மந்திரியாக, அழகில் லட்சுமியாக, பொறுமையில் பூமாதேவியாக, உணவளிப்பதில் தாயாக, மஞ்சத்தில் கணிகையாக என்ற சுலோகத்தை காலம் களவாடி கனகாலமாயிற்று.

உணர்ச்சிவசப்படுவதைத் தாண்டி, தீர்க்கமாகவும் உறுதியாகவும் முடிவெடு, தொழில் நுட்பம் அறி, சார்ந்த இராதே, பொறுப்புக்களை பகிர், திட்டாதே, திட்டாடு என்பதே உலகத்தை படித்த மனைவியரின் இன்றைய தலையாய பாடம்.

சமையலறை உபகரணங்கள், அழகு சாதனங்கள், ஆடை ஆபரணங்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவை மனைவியர் தினத்தில் பரிசுப் பொருட்களாக அலங்கரிப்பதில் முன்னிலை வகிப்பதாக கூறப்படுகின்றது.

இராமாயணத்தில் தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிமார் என்ற கற்பனை. பாராளீகத்தைச் சேர்ந்த பாத் அலி ஷா என்பவருக்கு 158 மனைவிமார் என்ற நிஜம். தோஷ நிவர்த்திக்காக கழுதைகளை மனைவியாராக்கும் இந்திய சம்பிரதாயம். தவளைக்கும் சிறுவனுக்கும் திருமணத்தால் வாந்திபேதி குணமாகும் என நம்பும் சீனம். கெட்ட தேவதைகளை விரட்ட ஆபிரிக்காவில் சுவர்களை மணக்கும் விசித்திரம் என விதம்விதமாய் உலகை மிரட்டுபவை சம்சாரங்களா? சமாசாரங்களா? இந்த விநோதங்களை உள்ளவர்களுக்கும் மனைவியர் தினம் உண்டா என்று யாராவது மூளையை குடைந்தால் என்ன சொல்வது!

உலகில் நீண்ட நாட்கள் கணவன்-மனைவியாக வாழும் பெருமைக்குரிய சாதனையாளர்கள் ஹெர்பர்ட் - ஸெல்மிரா தம்பதி ஆவர். அமெரிக்காவிலுள்ள கரோலினா மாநிலத்தில் 13.05.1924 ல் இவர்கள் திருமணம் புரிந்தனர். 100 வயது தாண்டி இன்றும் உள். பெண்சாதிக்கு ஒருநாள், வாழ்விற்கு வளப்பைச் சேர்க்கும்! பெண், சாதிக்கும் ஒரு நாள் வரலாற்றுக்கு வளத்தைக் கூட்டும்! கணவர் தினம் அக்டோபர் 25 ம் திகதி.

Most Canadians say Death Penalty OK

Two-thirds of Canadians support the death penalty, according to a recent poll, although less than half of the country wants the government to bring it back into Canadian law.

Capital punishment jumped back into the news last week when Prime Minister Stephen Harper said in an interview he supported the death penalty.

"I, personally, think there are times where capital punishment is appropriate," Harper told CBC, but insisted he had no plans to bring the measure back.

Parliament banned capital punishment in 1976.

Opposition parties slammed Harper's comments.

"If Mr. Harper is genuinely in favour of capital punishment, then he should say so and bring a bill to floor of the House of Commons," Liberal MP David McGuinty said.

It turns out such a bill would garner more support than Harper's Conservatives currently do in the polls.

Ottawa's Abacus Data found that 66% of Canadians agree with Harper and support the death penalty "in certain circumstances," but only 41% want the feds to bring back it back a punishment for murder.

The largest group, 41%, said they agreed with the death penalty in certain circumstances and believe the government should reinstate it, while 25% said they support the death penalty but do not believe it should be reinstated.

Total opposition to the death penalty came in at 28%, and another 7% were undecided.



பொன்னையா விவேகானந்தன்

நாகரிகம்

15

பண்பாட்டின் புற வளர்ச்சியைக் குறிக்கும் சொல்லாக நாகரிகம் இன்று விளங்குகின்றது. பண்பாட்டு எழுச்சிகளின் வாயிலாக மனிதம் உயர்வு பெறுகின்றபோது, பார்வைப் பருப்பொருளாக, பண்பாட்டின் புற வளர்ச்சியின் அடையாளங்களாகக் கருதப்பட்டவை நாகரிகம் எனப்பட்டன.

நகர் - நகரம் - நகரியம் - நாகரிகம் என வாழிட பண்பாட்டு எழுச்சியின் வழி இச் சொல் உருவானதாக இன்றைய ஆய்வாளர் கருதுகின்றனர். இதற்குச் சான்றாக ஆங்கிலச் சொல்லாக்கத்தையும் சுட்டிக் காட்டுவர். (city - civil - civilize - civilization) civilization என்பதே நாகரிகம் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும்.

நாகரிகம் என்னும் சொல், சங்ககாலம் தொட்டே வழக்கத்தில் இருந்து வருகின்றது. இன்றைய நாளில் இச் சொல் சுட்டுகின்ற பொருளை, இக்காலப் பயன்பாட்டில் இச் சொல் சுட்டவில்லை. ஆனால் இக்காலப் பொருளைப் புலப்படுத்துவதற்கான அடிப்படை இயல்புகளை அன்றைய சொல்லாட்சி வெளிப்படுத்தியது.

பண்டைக்காலத்தில் கண்ணோட்டம் எனும் சொல் வழக்கத்தில் இருந்தது. அளவிற்ற அன்பினால் மனத்திடையே உருவாகும் அருள் உணர்வே அன்று கண்ணோட்டம் எனக் கருதப்பட்டது. மனதின் பண்பட்ட நிலைக்கு அன்பு உஹ்றே தளமாகின்றது என்பர். அந்த அன்புப் பெருக்கில் இருந்தே மனிதத்தின் எல்லா உன்னதங்களும் தோன்றின என, மானுடவியலாளர் கூறுகின்றனர். அருளுணர்வு மிக்க உளநிலை கொண்டோர் அக்காலத்தில் 'நனி நாகரிகர்' எனப்பட்டனர்.

முந்தையிருந்து நட்போர் கொடுப்பினும் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்.

(நற் - 355)

இது நற்றிணை எனும் கழக இலக்கியத் தொடர். மிகுதியான கண்ணோட்டம் கொண்டவர்கள், அதாவது நாகரிகம் மிக்கோர், பழமையான தோழமை கொண்ட நட்புக்குரியவர் நஞ்சைக் கொடுத்தாலும் அதை உண்பார்கள்.

இத்தொடரில் கையாளப்பட்ட நாகரிகர் எனும் சொல், கண்ணோட்டம் கொண்டவர், அருள் உணர்வு கொண்டவர் எனும் பொருளில் கையாளப்பட்டுள்ளதாக உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

நட்புக் கொண்டிருத்தல், பொறுமையாக இருத்தல், பிறர் துன்பங்களுக்கு இரங்குதல், பிறர் குற்றங்களைப் பொறுத்தல், இவை போன்ற சிறந்த பொருள்களைக் கொண்டதாகவே நாகரிகம் என்ற சொல் அக்காலத்தில் திகழ்ந்தது.

பெயக்கண்டும் நஞ்சண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுவவர்.

(திருக் 580)

எல்லோராலும் போற்றத்தக்க நாகரிகத்தைக் கொண்டிருப்பவர்கள், தம்மோடு பழகியவர்கள், தமக்கு நஞ்சூட்டிய உணவைத் தருதலை, நேரில் கண்ட பின்னரும் கண்ணோட்டம் உடைமையினால் அதை மறுக்காமல் மகிழ்வோடு ஏற்று உண்பர்.

நற்றிணையை அடியொற்றி எழுந்ததே இக்குறள். பண்டைத் தமிழர், பண்பட்ட தம் வாழ்வினால் உயர்ந்த குறிக்கோள்களை உருவாக்கினர். தடையெனப் பல வந்தபோதிலும் குறிக்கோள்களை நோக்கியே வாழ்வைத் தொடர்ந்தனர்.

அத்தகைய வாழ்வின் வழி ஆழமாய் அர்த்தம் கொள்ளும் சொல்லாட்சிகளை உருவாக்கிப் பயன்படுத்தினர். அத்தகைய உயர்வான பண்பட்ட சொல்லாட்சிகளில் ஒன்றே நாகரிகம். ●

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column). அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும்கூட தகவல்தான்.

மொட்டை அடிக்கும் அமைச்சர்கள் அதிகரிப்பு

சிறிலங்கா அரசாங்கத்திலுள்ள ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு 'செல்லப் பெயர்' உண்டு. மேர்வின் சில்வாவுக்கு 'பாத பூஜை', பசில் ராகபக்சவுக்கு 'பத்து வீதம்', கெகலிய ரம்புக்வேலவுக்கு 'பந்தங்காரய'...என்று பட்டப் பெயர் இல்லாத அமைச்சர்களே அங்கில்லை.

ஒவ்வொரு அமைச்சரும் அடுத்தடுத்து மொட்டை அடிப்பது அங்கு பாஷனாக மாறியுள்ளது. கடந்த 4 மாதங்களில் 6 அமைச்சர்கள் மொட்டை அடித்து விட்டனர்.

ஐதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த சாம்பிக ரணவக்க மே மாதம் மொட்டைத் தலையுடன் அமைச்சரவைக் கூட்டத்துக்குச் சென்றபோது காரணத்தை மகிந்தர் கேட்க 'வெசாக்'கிற்காக அடித்ததாகச் சொன்னார்.

கடந்த மாதம் நெஜினோல்ட் கூரே மொட்டை அடித்துவிட்டு வந்ததைக் கண்ட மகிந்தர், "இது என்ன பொசன் மொட்டையா" என்று கேட்க அமைச்சர் பட்டாளம் உரத்துச் சிரித்ததாம்.

திரைப்படமொன்றில் சிறு பாத்திரத்தில் நடிக்கும் கூரே, ஒரு காட்சிக்காக அடித்த மொட்டை இது!

கோதபாயாவின் நண்பரும் நண்பரின் நண்பரும்

கோதபாயாவின் நண்பரான 'கேபி'யின் நேரடிச் செவ்வியொன்று கடந்த மாத பிற்பகுதியில் பி.பி.சி தமிழோசையில் ஒலிபரப்பானது.

விடுதலைப் புலிகளின் பணத்தை முடக்கி, புலம்பெயர் நாடுகளில் 'பிசினஸ்' செய்யும் நபர்களின் முழு விபரமும் தம்மிடம் இருப்பதாக சொன்ன கே.பி, அவைகளை மீள்பெற தம்மால் முடியுமென்ற அர்த்தப்பட கூறினார்.

அனேகமாக எல்லோருக்கும் அந்த பிசினஸ்காரரைத் தெரியும். ஆனால் அவர்கள்தான் இப்போது கே. பியின் பாசறைக்குள் நேசமாகி அவரின் பிரிய நண்பர்களாக உலகத்தை வலம் வருகிறார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியுமே!



"நாடு கடந்த தமிழீழ அரசாங்க ருத்திராவுடன் உங்களுக்குத் தற்போது உள்ள தொடர்பு எவ்வாறானது?" என்ற பி.பி.சியின் கேள்விக்கு, "அதனை உருவாக்கியவன் நான்தான்" என்று மட்டும் பதிலளித்த கே.பி, ருத்திரா பற்றி எதுவும் கூறாது தவிர்ந்துக்கொண்டது ஏனோ தெரியவில்லை.

மொழியுடன் விளையாடியவர் கனிக்காக அழுகின்றார்!

தமிழை வில்லாக வளைத்து, அம்பாக நீட்டி, வானவிளையாட்டுகள் காட்டி, அரசியலில் நீச்சலடித்து, குடும்பத்தை 'செல்வச்' செழிப்பாக்கிய மொழியாளர் மு. கருணாநிதி.

என்ன கஷ்டகாலமோ தமிழ்நாடும் திகார் சிறையுமாக அல்லாடுகிறார். ராசாத்தியின் முகம் பார்க்க அவர் வீட்டுக்குச் செல்ல முடியாமல் தவிக்கிறார். கனி (மொழி)க்காக கண்ணீர்விட்டுக் கலங்கி அழுகிறார்.

இதற்கெல்லாம் காரணம் தமது பெயரில் உருவாக்கப்பட்ட (கலைஞர் ரி.வி) தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல்தான் என்பதை ஒப்புக்கொள்ள அவர் இன்னமும் தயாரில்லை.

மகள் கனிமொழியைப் பிணையில் எடுக்கும் முயற்சிகள் தோல்வியாகிக் கொண்டிருக்க, மறுபுறத்தில் பேரன் தயாநிதி உள்ளே தள்ளப்படும் நான் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

இது போதாதென்று கனிமொழியின் 'ஆத்ம' நண்பர் கஸ்பர் (அடிகள்) அயல் நாடொன்றில் தலைமறைவாகியுள்ளதாக ஒரு தகவல்! 'அடிதடி மந்திரி' மு. க. அழகிரியின் தலையெழுத்தை ஜெயலலிதா அம்மா வாசித்துக் கொண்டிருப்பதாக தமிழக சஞ்சிகையொன்று கார்ட்டூன் வரைத்து அமர்க்களப்படுத்தியுள்ளது.

கூகிளில் தமிழ்; சிரிக்கவும் சிந்திக்கவும்

கூகிளில் மொழிபெயர்ப்புச் சேவை வசதியுள்ள மொழிகளில் தற்போது தமிழும் இடம் பெற்றுள்ளது அண்மையில் சேர்க்கப்பட்ட ஐந்து இந்திய மொழிகளில் இதுவும் ஒன்று.

தமிழ் மொழிபெயர்ப்பு பரிட்சார்த்தமாகவே இப்போது இடம்பெறுகிறது. சிறிய சொற்கள் மிகவும் அற்புதமாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ஆனால் சொற்பதங்கள் கரடு முரடாகவுள்ளன.

உதாரணத்துக்கு பின்வருவற்றைப் பார்க்கலாம்:

Keep Shut - மூடு வைத்திருக்கவும்.

Father gone to work - தந்தையின் வேலை சென்றுள்ளார்.

Mind your business - உங்கள் வேலையை.

Where are you living - எங்கே நீங்கள் வாழும்.

Brother is improving - அண்ணா முன்னேறுகிறது.

ஆரம்பத்தானே! காலம் போகப்போக திருத்தம் வரலாம்!

கலிகாலம் என்றால் இப்படித்தான் இருக்குமோ?

கடந்த மாதத்தின் கடைசிச் சனியன்று, அமெரிக்காவின் ஒஹையோ மாநில பட்டணமொன்றில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

மதுபோதையிலிருந்து தமது மனைவி ஸ்ரபனியிடமிருந்து தம்மை மீட்குமாறு பொலிசாருக்கு ஒரு அழைப்பு வந்தது. ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் அந்த அப்பாவிக் கணவரை மீட்க முனைந்தபோது, அவரது 30 வயது மனைவி திடீரென பொலிஸார் எதிர்பாராத ஒரு செயலில் இறங்கினார்.


தமது மார்க்கத்தை வெளியே இழுத்த அவர், அதனை அழுத்தி தாய்ப்பாலை பொலிஸாரின் முகங்களில் பீச்சித் தள்ளினார். அதிர்ச்சியடைந்த பொலிஸார் மேலதிகமாக பொலிஸாரை அழைத்து அவரைக் கைது செய்தனர்.

'இது ஒரு உலக சாதனை' என்று கூறுகின்றனர் அதிர்ச்சியடைந்த பொலிஸார்.

**உதாசனன்
உலா விருந்து**

‘தமிழினியன்’

இறை தந்த வெற்றி கொண்டே....



முள்ளி வாய்க்கால் அழிப்போடு
முற்றாய்த் தொலைந்தோம் எனத்தமிழர்
உள்ளம் உடைந்தே ஈராண்டாய்
உயிற்ற றோராய்க் கிடக்கையிலே,
“உள்ளோம் நாங்கள்! இதுவரையில்
ஓய்ந்தி ருந்தோம்! எழுகின்றோம்
துள்ளி! இதோபார்!! என்றெழுந்த
துய்ய இறைவன், அறங்காணர்!

‘தொண்டு நிறுவனத் தொண்டர்கள்
தொண்டில் களத்தில் நின்றிட்டால்
கண்டே எங்கள் படுகொலைகள்
காசினி எங்கும் பரப்பிடுவார்!
அண்டின் ஊடக நிருபர்கள்
அன்றிப் புகைப்படப் பிடிப்பாளர்
கொண்டெம் படுகொலைச் சாட்சியங்கள்
குலவயம் எங்கும் பரப்பிடுவார்!

இதனால் இவர்கள் எவரேனும்
இனக்கொலைக் களத்தில் இறங்காமல்
முதலில் தூரம் வைத்திடுவோம்!
மூடி மறைத்தெம் படுகொலையை
அதனைப் புலியே செய்வதுவாய்
அறைவிப் போம் புவிக் கேயென்று
விதமாய் அரசிற் கொத்தாதும்
விஷம் ஊடகங் கள்கொண்டார்!

கூக்குரல் மயமாய்க் கொலையுண்டு
குலைந்தே கலங்கப் பாவிகளை
“தாக்குதல் தவிர்ப்பு வலயமிங்கு
தங்குக ஒன்றாய் வந்தெ”ன்றே
ஊக்கி அப்பாவிகள் நம்பிநண்ணி
ஒன்றாய்க் குவிந்த வேளையிலே,
போக்கியே ஏறிகணை, கொத்துக்குண்டு
பொசுக்கினர் இலட்சத் தமிழரினை!

யாரிதைக் காண்பார் என்றன்றோ,
யாரிதன் சாட்சி என்றன்றோ
யாரெமைத் தட்டிக் கேட்பவர்கள்
யாரெமை வெல்வார் என்றன்றோ
வீரியமாய்த் தமிழ் இனக்கொலையை
வெறியர் மேற்கொண்டு நின்றார்கள்?
கோர இனக்கொலை தனைமறைக்க,
“கொன்றோம் பயங்கர வாதம்” என்றார்!

முள்ளி வாய்க்கால், மாத்தளனில்
மூர்க்க மாகத் தாம்கொன்ற
கொள்ளை தமிழர் குவிபிணங்கள்
குலவயம் காணா முன், ஓடி
அள்ளி, அள்ளிப் புகைத்தார்கள்!
அனலிட் டெரித்துச் சாம்பலினை
மெள்ளக் கடலில் கரைத்தார்கள்!
“வென்றோம் மறைத்தெ”ன்றுவந்தார்கள்!

தந்திரத் தாலே அழித்திட்டோம்
தமிழர் தங்கள் விடுதலைப் போர்!
தந்திரத்தாலே கொன்றிட்டோம்
தமிழர் ஒன்றரை லட்சம்பேர்!

தந்திரத் தாலே தமிழ்ஊர்கள்
தம்மைப் பறித்து வருகின்றோம்!
தந்திரத் தாலேமுகாம் வைத்தே
தமிழரைத் தினம்சா கடிக்கின்றோம்!

“வென்றோம் பயங்கர வாதத்தை!
மேதினிக்கே வழி காட்டிட்டோம்!”
என்றே தம்மைத் தாம்புகழ்ந்து
எத்தனை அட்ட காசங்கள்?
ஒன்றா? இரண்டா? ஈராண்டுள்
எல்லாம் தலைகீழாகிடவே
இன்று தர்மம் தெய்வீகம்
எழுந்து நிமிர்ந்து நிற்பவடா?

போரின் வெற்றியைத் தனதாக்கும்
போட்டியில் மகிந்த, பொன்சேகா
பேரில் கன்னைகள் இரண்டாகப்
பிரிந்து மோதித் தோற்றகன்னை
“பாருணனைப் பழிவாங் கிடுகின்றேன்
பதமாய்!” என்று களம்பிடித்த
கோரக் கொலைப்புகைப் படங்களினைக்
கொடுத்தார் தொலைக்காட்சிகள் தமக்கு!

சண்டைக் களத்தில் சிக்குண்டும்
தப்பி மீண்ட பொதுமக்கள்
கண்ட, பட்ட கொடுமைகளைக்
கதறி உலகுக் குரைத்தார்கள்!
விண்செல் செய்மதிப் படங்களுமே
விளம்பின படைகொலை வெறியாட்டம்!
சண்டா ளன்கொலைச் சிங்களவன்
தன்கொலை அம்பல மாகியது!

ஐ.நா.நிபுணர் குழுஅறிக்கை
அல்சயீரா தொலைக் காட்சி,
மெய்ந்நான் குசனல் தொலைக்காட்சி
வெளியிடு விவரணம், புவிஅறிஞர்,
ஐ.நா.மனித உரிமைச் சபை
மனித உரிமை அமைப்புகள்
துய்ய ‘டப்ளின்’ தீர்ப்பாயம்
சொல்லின சிங்களன் இனக்கொலையை!

நம்மில் யாரும் தந்ததன்று
நன்றாய் அறிவீர் இவ்வெற்றி!
அம்மா வீரர், போர்மாண்ட
அத்தமிழ்தம் உயிர்க்கொடையால்
தர்மம், இறைவன் தந்தவெற்றி!
தலைவணங்கி இறை, தர்மத்தை,
மும்முர மாய்இவ் வெற்றியினை
முன்னெடுத்த தீழம் மீட்டிடுவோம்! ●



இரா. சம்பந்தன்

உயிரும் உறுதியும்!!!

இதிகாச காலத்தில் ஒரு நாள். இலங்கைத் திருநாடே ஒருவித இறுக்கத்தில் ஆழ்ந்து கிடந்தது. இந்தியப் படைகள் வேற்று அரசுகளின் துணைப்படைகளைச் சேர்த்துக் கொண்டு கடல்கடந்து இலங்கை மண்ணில் புகுந்து இராவணனின் சேனைகளையும் துணைவர்களையும் தம்பிமாரையும் அழித்து விட்டன. முதல் நாள் போரிலே இராவணனும் தோற்றுத்தான் போகிறான்.

தம்பி தம்பி என்று நம்பி வளர்த்த கூடப்பிறந்த விபீடணன் கடைசி நேரத்தில் எதிரிகளுடன் சேர்ந்து காட்டிக் கொடுக்கிறான் தலைவர்களை! தம்பியின் மகன் என்றைக்கும் நம்பிக்கையாக இருப்பான் என்று நினைத்து சீதைக்கு காவலாக இருத்திய திரிசடை இனத்தை விற்கிறான் சீதைக்கு, நட்பாகிக் கொண்டு!

ஆலோசனை சபையைக் கூட்டினால் தலைவனே நீ இந்தியாவிலே கை வைத்தது குற்றம்! சீதையைத் தூக்கியது குற்றம் என்ற பேச்சைத்தான் கேட்க வேண்டியிருக்கிறது இராவணனால்! இனியாவது சீதையை விட்டு சமாதானமாக போய் உயிர் தப்பிக்கொள் அப்படிச் செய்தால்தான் இனத்தைக் காப்பாற்ற முடியும் என்ற உபதேசம் வேறு.

மூன்று கோடி வாழ்நாள் பெற்ற போது மகிழ்ந்து பாராட்டியவர்கள், தேவர்களை வென்ற தவ வலிமையைப் பாராட்டிப் பேசியவர்கள், திக்குகளைக் காக்கும் யானைகளை போரிலே வென்ற போது புகழ்ந்து பேசியவர்கள், இறைவன் உறையும் திருக்கயிலாய மலையை தூக்கிய போது வியந்து நின்றவர்கள், தாழ்வு வரும்போது சற்றுத் தள்ளித்தான் நிற்கிறார்கள். தூது வந்த அருமனை மதிக்கவில்லை என்று திரை மறைவில் கண்டித்துப் பேசுகிறார்கள்.

எல்லோரையும் அனுப்பிவிட்டுத் தனிமையாக இருந்தான் இராவணன். அரசனே என்ன இதெல்லாம்? என்றான் மகன் இந்திரஜித்துடன் வந்த மனைவி மண்டோதரி. அவள் கண்ணிலே கண்ணீர். தேவி! உனக்கும் மரணபயம் வந்துவிட்டதா? வேண்டுமானால் எங்காவது தப்பிச் சென்று உயிரைப் பாதுகாத்துக் கொள் என்று சிரித்தான் இராவணன்.

நான் சாவுக்கு அஞ்சவில்லை அத்தான். சிலரின் நாவுக்குத் தான் அஞ்சுகிறேன். இந்திய அரசுடன் பகையைத் தேடி எங்கள் இனத்துக்கே பெரிய உயிர் ஆபத்தையும் அழிவையும் ஏற்படுத்தப் பார்க்கும் உலகம் தெரியாத முட்டாள்தான் என்று உங்களைப் பற்றிப் பேசுவதைத்தான் என்னால் பொறுக்க முடியவில்லை. வெறும் வீரத்தை வைத்து என்ன செய்துவிட முடியும்? என்று எமக்கு நெருக்கமானவர்களே பேச ஆரம்பித்திருக்கிறார்கள் அது உங்களுக்குத் தெரியுமா? என்றான் மண்டோதரி.

தேவி! என்னைச் சமாதானமாகப் போகச் சொல்கிறார்கள். மன்னிப்புக் கேட்கச் சொன்னான் இதோ நிக்கும் உன்மகன். ஆலோசனைக் கூட்டத்தில் பெரிய பெரிய தளபதிகள் வீரர்கள் எல்லாம் மாண்டு விட்டார்கள் இனி மாற்று வழி தேட வேண்டும் என்று இந்த இலங்கை வேந்தனுக்கு அச்சம் ஊட்டப் பார்க்கிறார்கள். காரணம் வாழ்வுக்கு உயிர் என்ற காலம் போய் உயிருக்கு வாழ்வு தேடுகிறது இந்த மானமிழந்த கூட்டம்!

இந்திய அரசுக்கு நாம் செய்தது சரியோ தவறோ என்பதல்ல இப்போது பிரச்சனை. அதனாலே ஏற்பட்ட பகைக்கு விலையாக எத்தனையோ வீரர்களையும் தளபதிகளையும் கொடுத்து விட்டு நிற்கின்றோம். அதுவுமல்ல

பிரச்சனை! என் தங்கை பெண். அவள் தப்புச் செய்திருக்கலாம். அந்த இராம லட்சுமணர் ஆயுதத்தைப் பாவித்து ஏன் தண்டிக்க வேண்டும்? வலிமையும் ஆயுதமும் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்வதா?

மகனே! போரிலே முன்பு இறந்தவர்கள் எல்லோரும் இந்தப் பகையை வென்று முடித்துத் தருவார்கள் என்றும் நான் நம்பி இருந்தில்லை. இப்போது எஞ்சியுள்ள படைவீரர்களும் வெற்றிபெற்று திரும்பி வருவார்கள் என்றும் நினைத்து இருக்கவில்லை.

நீ போய் அந்த இராம லட்சுமணரை வென்று கொண்டு வருவாய் என்றும் எண்ணி இருக்கவில்லை அப்படியிருந்தும் இந்தப் பகையைக் களத்திலே சந்திக்க நினைக்கும் காரணம் என்னிலே என் வீரத்திலே எனக்குள்ள நம்பிக்கை. ஆம்!

ஒரு வேளை எதிரியிடம் எனது இனம் தோற்று மண்டியிட வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டால் இராவணன் உயிரோடு இல்லை என்பதே அதன் பொருளாக இருக்கும். இதைத்தான் என் தேசத்துக்கு இறுதியாகச் சொல்கிறேன். எல்லாவற்றையும் தனியாகவே நான் பார்த்துக் கொள்கிறேன் எல்லோரும் போங்கள் என்றான்.

முன்னையோர் இறந்தார் எல்லாம் இப்பகை முடிப்பர் என்றும் பின்னையோர் நின்றார் எல்லாம் வென்றனர் பெயர்வர் என்றும் உன்னைந் அவரை வென்று தருதியென்று உணர்ந்தும் அன்றால் என்னையே நோக்கி யான்இந்த நெடும்பகை தேடிக்கொண்டேன்.

இதிகாச காலத்துக்கு அல்ல இன்றைய காலத்துக்கும் இச்செய்தி பொருந்தும்! எங்கள் அரசியல் வீழ்ச்சியோடு பொருத்திப் பாருங்கள். இதயம் இரத்தக் கண்ணீர் வடிக்கும்! இராவணனுக்காக அல்ல. உயிரை விட்டாலும் உறுதியை விடாத ஒரு உள்எத்துக்காக!!●

தமிழ் பேசினாலும் ஏச்சு

கனடாவில் பிறந்த அல்லது கனடாவுக்குச் சிறிய வயதில் புலம்பெயர்ந்த தமிழ் இளையவர்களில் பலர், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தமிழைப் பயின்று வருகிறார்கள். சிறியவர்களைத் தமிழ் படிக்கவும் பேசவும் ஊக்குவிப்பதிலும், அவர்களது பெற்றோரும் பேரரும் மிகக் கடுமையான வேதனைகளையும் சோதனைகளையும் தாங்கிக் கொண்டே, இறுதியில் ஓரளவு வெற்றி பெறுகிறார்கள். பல குடும்பங்களில் தங்கள் பிள்ளைகளைத் தமிழ் படிக்க வைப்பதில் அளவுக்கதமான அழுத்தங்களைப் பிரயோகித்ததற்காகவே பிள்ளைகளால் வெறுக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. இத்தனை போராட்டங்களையும் கடந்து, தங்கள் பிள்ளைகள் தமிழ் பேசுவதைப் பார்த்து புளகாங்கிதமும் பெருமதமும் அடைகிறார்கள் பெற்றோர்.

இப்படி பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று பொது இடங்களில் கதை பேசும் நாம், நமது சிறியவர்கள் தமிழ் பேசும்போது, அவர்களைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த பல தடவைகளில் தவறி விடுகிறோம். அந்தப் பிள்ளைகளின் தாய்மொழி தமிழ் என்று சொல்லிக் கொண்டாலும், அவர்கள் பிறந்ததிலிருந்து அல்லது மிகச் சிறுவயதிலிருந்தே வேறு ஒரு மொழியை பிரதானமானதாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை நாம் மறந்து விடுகிறோம். அவர்களது தமிழை ரசித்து மகிழவும், தவறுகளைப் பெரிதுபடுத்தாமல் தட்டிக் கொடுக்கவும் மறந்து விடுகிறோம்.

அத்துடன் நிற்காது, சிறியவர்களின் தமிழைக் கேட்டு சிரித்து வெட்கப்படுவது உட்பட, சிலவேளை எள்ளி நகையாடுவது கூட இடம்பெறுகிறது.

இதற்கு எதிர்மாறாக, நாம் பேசுகின்ற கருமுரடான, விளங்கக் கடினமான எமது ஆங்கில மொழிப் 'புலமை'யைப் பார்த்து, எமது பிள்ளைகள் சிரிப்பதோ முறையிடுவதோ இல்லை. மிகவும் புரிதலுடன், இயன்ற அளவு சொல்வதைப் புரிந்துகொண்டு, மீதியை ஓரளவு ஊகித்துக் கொண்டு, நாம் மனம் நொந்து விடக் கூடாது என்ற ஒரே நோக்கத்துடன், திரும்பவும் கேட்பதைக்கூட, இயன்றவரை தவிர்த்துக்கொண்டு, எம்மைத் திருப்திகொள்ள வைக்கிறார்கள்.



குயினர்ஸ் துரைசிங்கம்

திருந்துவரா நம்மவர்?

தற்செயலாக அவர்கள் திரும்பக் கேட்டுவிட்டால், நாம் தமிழில் படித்ததையும், இங்கே வந்து பட்ட கஷ்டங்களையும் 273 ஆவது தடவையாக மீண்டும் ஒப்பித்து, அனுநாபத்தைத் திரட்டிக் கொள்கிறோம்.

கனடிய மக்கள் என்று எடுத்துக் கொண்டாலும், அவர்களும் மிகவும் பக்குவம் நிறைந்தவர்கள். எமது மொழி சார்ந்த பலவீனங்களை அவர்கள் அனுசரித்துப் போகிறார்கள், எமது ஆங்கிலத்தைக் கேட்டு அவர்கள் சிரிப்பதில்லை. எமது வேலை இடங்களில் அல்லது பொது சேவை சார்ந்த நிலையங்களில், யாரும் எமது ஆங்கிலத்தை குறை கூறுவதில்லை. பாவம் இவர்கள், புலம்பெயர்ந்து வந்தவர்களாக இருப்பினும், முயற்சிக்கிறார்களே என்று தட்டிக் கொடுக்கிறார்கள்.

எமது பிள்ளைகளின் தமிழைக் கேட்டு நாம் சிரிக்கிறோம். எமது ஆங்கிலத்தைக் கேட்டு யாரும் சிரிப்பதை ஏற்க மறுக்கிறோம். இதற்கிடையில், அரசியல்வாதியோ, விற்பனை முகவரோ, யாரோ ஒரு வேற்று நாட்டவன் வணக்கம் என்றதும், ஏதோ அவன் தமிழில் சொற்பொழிவு ஆற்றியதுபோல விசிலடிக்கிறோம், எம்பிக் குதிக்கிறோம். எங்கோ இடிக்கிறதல்லவா?!

கிடைக்குமா என்ற ஏக்கம்!

ஒவ்வொருவர் வாழ்விலும், தாராளமாகக் கிடைக்கின்ற பலவும், இன்னும் கிடைக்க வேண்டும் என்று ஏங்கும் சிலவும், ஏக காலத்தில் காணப்படுகின்ற யதார்த்தம். எமது பலவீனம் என்னவென்றால், இன்னும் கிடைக்க வேண்டும் என்ற சிலவற்றின் மீதே எமது முழுக் கவனத்தையும் செலுத்துவதால், தாராளமாக எமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற பலவற்றையும் கவனிக்கவும் அனுபவிக்கவும் மறந்து விடுகிறோம். அப்படி என்னவாம் இங்கே தாராளமாய்க் கொட்டிக் கிடக்கிறது என்று நீங்கள் பொரிந்து தள்ளுவது கேட்கிறது.

அவசரப்படாதீர்கள். நல்ல நண்பர்கள், ஏதோ ஒரு தொழில், குடும்ப உறவுகளின் பாசம், உடல் ஆரோக்கியம், அன்பான துணை, தங்க ஒரு வீடு, நாளைந்த உணவு, அழகான இயற்கை, எம்மை நாமே பார்த்துக் கொள்ளத்தக்க அறிவும் உடல் வலுவும் என்று, தினமும் நமக்குக் கிடைக்கின்ற பல்வேறு நன்மைகளை நாம் கவனத்தில் எடுத்து, அதற்குப் பாதிப்பு வராமல் பாதுகாக்க மறந்து விடுகிறோம். இன்னும் நிறையப் பணமும், சொத்தும், புத்தம்புது வாகனமும், இதை விட உயர்ந்த நட்பு வட்டமும், பெயரும், புகழும், கௌரவமும், இன்னும் அதிகமாய் வேண்டும் என்று ஆலாய்ப் புறப்பதால், எமக்குத் தரப்பட்ட எத்தனையோ வளங்களை, உறவு வளையங்களை நாம் மதிக்க மறந்து விடுகிறோம். இதைவிடப் படித்த, இதைவிட அழகான, இதைவிடப் பணக்காரத் துணையொன்று வந்திருக்கலாமே என்று எம் மனதை அலைய விடுகிறோம். காலம் கடந்து, பிந்திய ஞானம் பெறுகிறோம். அதி அற்புதமாய் பெரும் செலவில் திதி செய்து ஆறுதல் தேட முயற்சிக்கிறோம்.

எல்லாம் கிடைத்து விட வேண்டும், எல்லாவற்றையும் ஜெயித்து விடலாம் என்ற கற்பனை உலக வாழ்க்கையை விட, இருப்பதிலே திருப்தியடைந்து, அன்றாட வாழ்வை அதிகபட்சம் அனுபவிக்க முயற்சிப்பது, விவேகமானது என்கிறார் சாரா பிரதநெக் என்ற ஒரு அறிஞர்.

வீடு கட்டும் குருவிகள்

குருவிகள் வீடு கட்டுவதை நாம் பார்த்திருப்போம். மரத்திலே அமர்ந்திருந்து வேகவேகமாய் அங்குமிங்கும் தலையைத் திருப்பி, யாரும் வருகிறார்களா என்று அங்கலாய்த்தபடி, மெதுவாகப் புறந்துவந்து நிலத்திலே அமரும். அங்கிருந்து ஒருரு அடியாக எடுத்துவைத்து, பல பக்கமும் தலையைத் (32ஆம் பக்கம் வருக)

'சில்வர் ஸ்பிரிங் பார்க்' வாசிப்பு வட்ட ஆண்டு விழா



ஸ்காபரோ 'சில்வர் ஸ்பிரிங் பார்க்' வாசிப்பு வட்டத்தின் 13வது ஆண்டு நிறைவு விழா கடந்த மாதம் 22ஆம் திகதி நடைபெற்றது. கடந்த இரண்டாண்டுகளில், பாடசாலை சேர்வதற்கு முன்னர் தேவையான ஆங்கில எழுத்து மற்றும் கணித பாடங்கள், கைவேலைப் பயிற்சிகளை நிறைவு செய்த பதினேழு சிறார்கள்க்கு இவ்விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை இங்கு காணலாம்.

Canada's population approximately 34,349,200 Alberta leads Country's population growth

Canada's population has increased by about 70,800 people since the first day of this year, with Alberta leading the growth in the first-quarter, according to a Statistics Canada report released last month.

There were approximately 34,349,200 people living in Canada on April 1, reported StatsCan. Alberta led the way for growth boasting the fastest first-quarter increase in the country. The Prairie province's population swelled to 3,758,200 — an increase of about 15,500 people.

Nation-wide, however, population growth paled in comparison to 2010's estimated increase of 85,200 in the first-quarter, according to the report released Wednesday. StatsCan attributed the slowdown to a decline in immigration.

Around 49,500 immigrants arrived in Canada during this year's first-quarter, a decline compared to the 58,100 people recorded during the same time period last year.

Atlantic Canada

Numbers also fell in Atlantic Canada, with population decreasing in Nova Scotia and Newfoundland and Labrador.

Prince Edward Island was the only Atlantic province to boast a population increase. There were nearly 500 more immigrants recorded in P.E.I., the highest level among all the provinces relative to its population.

Central Canada

Ontario had its slowest first-quarter growth since 1996, partly due to immigration. The province's population increased by only 0.2 per cent. Growth was equally slow in Quebec, which recorded only 14,600 more people since January 1. This increase also amounts to 0.2 per cent.

Western Canada

There were slight population increases recorded across Western Canada with provinces such as Manitoba and Saskatchewan boasting thousands more people. British Columbia's population was recorded to be 4,563,300, an increase of 0.2 per cent — the province's slowest first-quarter increase since 2005.

The Territories

Population numbers remained steady up north, with each of the three territories reporting little to no change since January 1.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடாந்த விருது வைபவம்



கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா வழமைபோல ரொறன்ரோவில் யூன் 18ம் தேதி ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது எஸ்.பொ என்று அறியப்படும் திரு எஸ். பொன்னுத்துரை அவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் என தமிழ் இலக்கியத்தின் பல துறைகளிலும் பங்களித்தவர் இவர். 25 க்கு மேலாக நூல்கள் எழுதியிருக்கிறார். இவருடைய 'நனவிடை தோய்தல்' நூல் மிகப் பரவலாக வாசிக்கப்பட்டு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இவருக்கு அதிக புகழ் தேடித் தந்த சடங்கு நாவல் 'Rituals' என்ற தலைப்பில் பேராசிரியர்

செல்வா கனகநாயகம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இயல் விருதை வழங்க எஸ்.பொ பெற்றுக்கொண்டார். இயல் விருதை தொடர்ந்து மற்றைய விருதுகளும் வழங்கப்பட்டன:

புனைவு இலக்கியப் பிரிவில் 'பதுங்கு குழி' நாவலுக்காக பொ. கருணாகரமூர்த்திக்கும், 'காவல் கோட்டம்' நாவலுக்காக சு.வெங்கடேசனுக்கும், அபுனைவு இலக்கியப் பிரிவில் 'பண்பாட்டுப் பொற்கனிகள்' நூலுக்கு சச்சிதானந்தன் சுகிர்தராஜாவுக்கும், 'இன்னும் பிறக்காத தலைமுறைக்காக' நூலுக்கு சு.தியடோர் பால்சுரேஷ்குக்கும், கவிதைப் பிரிவில் 'இருள் யாழி' தொகுப்புக்காக திருமாவளவனுக்கும், 'அதீதத்தின் ருசி' தொகுப்புக்காக மணஷ்யபுத்திரனுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட 'கனிமை விருது' முத்து நெடுமாறனுக்கு கன்னியாகுமரியில் நடைபெற்ற சுரா 80 விழாவில் வழங்கப்பட்டது. மாணவர் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவர் சிரோதி இராமச்சந்திரன்.

இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள். எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரைக்கு இயல் விருது வழங்கப்படுவதையும், மற்றைய விருது பெற்ற படைப்பாளிகளும், நேரில் விருதுகளைப் பெற முடியாதவர்களுக்காக விருதுகளை மேடையில் பெற்ற அவர்களது நண்பர்களும் கூட்டாக நிற்பதையும் இங்குள்ள படங்களில் காணலாம். (ஒளிப்படங்கள்: சிவநேசன்)

History of Black July

On July 24, 1983, the Sri Lankan capital Colombo stood in flames when Sinhalese mobs started to rampage against Tamils living in the city. Entire districts with substantial number of Tamil residents and businesses burst into flames and became victim of an unprecedented level of violence unleashed against Tamils.

Colombo became a battlefield where Tamils had to flee and beg for their lives in order to survive. Angry mobs rioted in Tamil dominated suburbs such as Wellawatte, Dehiwala and throughout the metropolis area and destroyed more than 18 000 Tamil houses and commercial establishments within a couple of days. The violence spread like wildfire on the island and affected Tamils living in all corners of the island – even those Tamils living in their traditional homeland in the North and East.

Burning bodies and slaughtered people

Within days Sinhalese mobs slaughtered and burnt to death more than 3000 Tamils - irrespective of age and gender. Gruesome scenes of vehicles burning with Tamil passengers trapped inside, and cases of Tamil men and women set afire with tires around their necks and Tamil women that were raped and later chopped to pieces were reported. It is estimated that around 500 vehicles with Tamil drivers and passengers were burnt in Colombo alone. Additionally, Tamil owned buses were burnt between Colombo and Jaffna. Tamil patients in hospitals were attacked and killed. Some even had their throats cut while lying in their beds. Others were hacked, beaten or lynched to death. Corpses of Tamils were lined on the streets in apocalyptic scenes meant to frighten Tamils.

Western tourists reported of hotel personnel and ordinary Sinhalese boasting of having killed Tamils. Others witnessed in horror busloads of Tamils being burnt alive while their Sinhalese counterparts stood aside and watched. Sinhalese mobs entered houses and dragged Tamils out to slaughter them on the streets whilst they begged for their lives. Scenes of Tamil children begging for the lives of their parents and grandparents were seen. Entire families were forced to watch how relatives were hacked to death and others raped. The rampage affected Tamils all over the country, but most strikingly those in the capital Colombo. Few lucky ones were able to disguise their Tamil identity and flee from the raging mobs. Others narrowly escaped by fleeing from house to

house while watching how their properties were set afire after being looted.

Villages of Plantation Tamils, also called Indian Tamils, were burnt to rubble and hundreds killed on the idyllic tea plantations in Nuwara Eliya, Kandy, Matale, Gampaha, Kalutara and Trincomalee. In one specific event, Tamil plantation workers who fled to the fields in order to hide from the approaching Sinhalese mobs were trapped when the tea plantation was set afire and the Tamils forced to flee out of the burning plantations. Once they reached the end of the plantation, they were awaited by the Sinhalese mobs equipped with steel sticks and machetes, who did not even spare babies in their brutality.

In the Tamil homeland of the North and East, the Army and Navy were rioting, against Tamils by killing and burning down arbitrarily.

State Complicity

The ferocity of the attackers and the inhumanity they showed towards the thousands of Tamil victims was described by the Government of Sri Lanka as a popular and spontaneous outburst of the Sinhala public in response to the killing of 13 Government Soldiers by the then

miniscule militant Tamil youth movement, the LTTE. However, it was clear that the Government of Sri Lanka was not only tolerating the public slaughter and persecution of Tamils, but was directly involved in the events. Moreover, the Government of Sri Lanka was also accused of orchestrating the events based on evidence gathered later in lengthy studies and records.

Days before the anti-Tamil pogrom, President J.R. Jayawardene told in an interview to the Daily Telegraph (July 11, 1983; London) that he was “not worried about the opinion of the Tamil people”. “Now we cannot think of them, not about their lives or their opinion” and continued to state “really if I starve the Tamils out, the Sinhala people will be happy”. This provocative and




கறுப்பு ஜூலை - 28 ஆண்டுகள்

controversial comment can be regarded as a premonition of what was about to happen.

In the aftermath of the killing of the soldiers, the Government of Sri Lanka did not only not put a halt to the Sri Lankan Army's retaliatory massacre of Tamil civilians in Eastern Trincomalee, which led to the killing of 51 Tamils, but it encouraged such actions.

Moreover, mistreatment and arbitrary killings of Tamils were increasingly reported in Mannar, Vavuniya and as far as Jaffna. The Sri Lankan Navy burnt down Tamil houses and businesses in the East and freely spread terror among the Tamil civilians. The tensed situation in the country was evident and President Jayawardene was advised to not strain the situation even further by holding a public funeral in Colombo.

However, the President contradicted his adviser's views and the bodies of the Sri Lankan Army soldiers were to be brought to a planned funeral in the outskirts of the city. As the bodies intentionally did not turn up, the large crowd tensed even further in a staged effort to cause disruption and was joined by a more violent group of people who were later identified to be government gangs. These gangs launched the public witch-hunt of Tamils by spreading anti-Tamil sentiments and rioting against innocent Tamils.



tion of Sinhalese politicians in the violence such as the Minister of Industries, Cyril Matthew, who was seen directly pinpointing Tamil shops and businesses to be burned down. The President additionally hesitated to declare a curfew and only did so after the worst violence and damage was already done and the violence that followed was not contained by the so-called curfew. Furthermore, the media was placed

under a strict censorship by the Government and prohibited from reporting the pogroms against the Tamil citizens of the country. The Government also closed the sole international airport of the country in order to prevent Tamils fleeing and to withhold information about the atrocities committed. The notion of state-sanctioned violence amplifies in consideration of how the Armed Forces and Police reacted in face of the country wide anti-Tamil violence. Instead of preventing the mobs from continuing their terror, the state executive forces simply stood aside, watched and cheered the looters and murderers. It was also reported that masses of new mobs were brought into Tamil areas on board of Army trucks. The London Times went even further and reported on August 5, 1983 that "Army personnel actively encouraged arson and the looting of

Tamil business establishments and homes in Colombo (...)" and how "absolutely no action was taken to apprehend or prevent the criminal elements involved in the actions. In many instances army personnel participated in the looting of shops."


On the second day of the pogrom, 35 Tamil political prisoners - including the Secretary General of the Gandhian Society Dr. Rajasundaram - were massacred by Sinhalese prisoners with complicity of jail guards in the high security jail of Welikade, and their bodies piled in front of a Buddha statue in the jail grounds. Two days later, the massacre was repeated with 17 more Tamil political prisoners being slaughtered by the very same prisoners and jail guards. Witness reports revealed that some Tamil's eyes were pulled out and their blood was even drunk by some Sinhalese members of the mob. Atrocities of this nature could never have taken place without the complicity of the State in these actions.

The most important feature, which emphasises the State's involvement in the explosion of anti-Tamil violence, is the repetitive nature of the events. Though, the Black July pogrom has been unprecedented in the (Contd. on Page 26)

With violence spreading, Tamils in Colombo were targeted by mobs equipped with electoral lists that revealed the ethnic identity of the capital's residents. These lists could only be obtained through the help of government officials. In many cases Sinhala Buddhist monks directly led the mobs to Tamil properties and their unfortunate owners and tenants. Other accounts including those of the Indian Times (August 31, 1983) reveal the participa-



தமிழ், சமய, நடன, மிருதங்க, இசை தொடர்பான புரோமாரின் சொந்தத் தயாரிப்புகள் யூன் 6ம் திகதிமுதல் விற்பனைக்கு வருவதால் அவற்றின் கொள்வனவாளர்கள் இந்த விளம்பரத்துடன்மேலதிக விலைக் கழிவையும் பெற்றுக்கொள்ளலாம்



உங்களுக்குத் தெரியும்,
நம் சிக்கையுடனான சூமைய சேவைகள்..

2010முதல் அதிகமான பொருட்கள்
எங்களின் சொந்த தயாரிப்பு என்பதால் இந்த
பொருட்களோ, விலையோ வேறு எங்கும் கிடைக்காது.

On high with your thoughts

PRO MAR
Awards & Promotions Ltd

www.promarawards.com **416-291 2344**

585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5



AB LEGAL SERVICES
Professional Corporation

Kauvsegan.E
Accident Benefit Specialist

204-80 Corporate Drive, Toronto, ON. M1H 3G5

Tel: 416 290 6200 Fax: 416 290 6201

email: info@ablegalspc.com

www.ablegalspc.com

திருமந்திரம் தமிழ் ஆகமம் என்று போற்றப்படுகிறது

இந்திய தத்துவஞானிகள் அனைவரையும் இருபெரும் பிரிவினராகப் பிரிப்பது வழக்கம். ஒரு பிரிவினர், வேத உபநிடதங்களில் கூறப்பட்டவற்றைச் சரியென ஒப்புக்கொள்ளுவோர். மற்றப் பிரிவினர் அவற்றைச் சரியென ஒப்புக்கொள்ளாதோர்.

வேதத்தை ஒப்புக்கொள்வோரை வைதிகர் என்ற சொல்லாலும் ஒப்புக்கொள்ளாதோரை அவைதிகர் என்ற சொல்லாலும் குறிப்பிடும் மரபு உண்டு. உலகாயதர், சமணர், பெளத்தர் ஆகிய மூவருமே அவைதிகர் எனப்படும் பிரிவைச் சேர்ந்தவர். வைதிகருக்குள் சாங்கியர், யோக மதத்தினர். நையாயிகர், மீமாம்சகர், வேதாந்திகள், சித்தாந்திகள் எனப் பல உட்பிரிவினர் உண்டு.

இவ்வுட்பிரிவுகளைத் தத்துவ தரிசனம் என்ற சொல்லால் குறிப்பிடுவதுண்டு. தரிசனம் என்ற சொல்லுக்குக் காட்சி என்பது பொருள். ஞானிகளின் காட்சிக்குப் புலப்பட்ட பேருண்மைகளே இத்தரிசனங்களில் அடங்கியவை என்பதை உணர்த்தவே இச்சொல் வழங்கப்படுகின்றது. நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாம்சை, வேதாந்தம் என்பன வேதத்தை ஒப்புக்கொள்பவை. உலகாயதம், சமணம், பவுத்தம் ஆகிய மூன்றும் வேதத்தை எதிர்த்தெழுந்தவை.

வேத உபநிடதங்களின் சாரம் எனத்தக்கதாக வேதாந்த சூத்திரம் என்ற பெயரில் ஒரு நூல் எழுந்தது. அந்நூலுக்குச் சங்கரர், இராமானுசர், மத்துவர் ஆகிய மூவரும் மூன்று விதமான விளக்கங்களை எழுதினர். இவ்விளக்க வேறுபாட்டின் விளைவாக எழுந்தவையே மத்துவரின் துவைதம், சங்கரரின் அத்வைதம், இராமானுசரின் விசித்தாவைதம் ஆகிய வேதாந்தங்கள். சைவ சித்தாந்தம் வேதம் பொது ஆகமங்கள் சிறப்பு எனக் கைக்கொள்ளுகின்றது.

இந்திய தத்துவ ஞானிகளுள் சங்கரர் இந்த உலகம், கயிறு பாம்பாகத் தோன்றுவது போன்ற ஒரு தோற்றமேயொழிய உண்மையல்ல என்றார். இந்தக் கருத்து மாயாவாதம் எனப்பட்டது. சைவ சித்தாந்திகள் உலகம் பொய்யல்ல அது இல்லாத பொருளல்ல அது உள்ள பொருளே என்ற கருத்தையுடையவர்கள்.

சித்தர்கள் இந்தப் பிரிவுகள் எதனிலும் எளிதாக உள்ளடக்கப்படாதவர்கள். சைவ சித்தாந்தத்தில் உள்ள சரியை கிரியை இரண்டையும் கண்டிப்பவர்கள். உருவ வழிபாட்டைச் சாடினவர்கள். சுரண்டலையே



நக்கீரன்

என்றுமுள்ள செந்தமிழ்

48

குறியாகக் கொண்ட பிராமணிய சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தவர்கள். பிறப்பினால் வரும் சாதித் தீட்டுக்கள், சடங்குகள், சிலை வழிபாடு, கோயில் வழிபாடு இவற்றுக்கு எதிரான ஆணித்தரமான கருத்துக்களை முதன்முதலில் சித்தர் பாடல்களில் தான் காண்கிறோம். இதனாலேயே வைதிக இந்துக்கள் சித்தர் பாடல்களை ஒதுக்கியதாக சித்தர் வரலாற்றை ஆராய்ந்த ஸ்வெலில் (Zvelebil) என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.

"தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன் ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்" என்பார் அகத்தியர்.

சித்தர் பாடல்களில் இறைவனை உணர்தல் பற்றிய நெறிகளை மறைபொருளாக வைத்துள்ளனர். இதனால் சாதாரண மனிதனுக்கும் இறையுணர்வு நிறைந்தவர்களுக்கும் ஒரே சமயத்தில் எட்டும் படியாக இந்தப் பாடல்கள் உள்ளன.

சித்தர்களில் திருமூலர் முதன்மை இடம் வகிக்கிறார் என்பதை முன்னர் பார்த்தோம். இன்றளவும் நாம் பயன்படுத்தும்,

- 1) ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
 - 2) யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
 - 3) அன்பே சிவம்
 - 4) என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே (தி.10 பா.20)
 - 5) உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
 - 6) உறுதுணையாவது உயிரும் உடம்பும்
 - 7) உள்ளம் பெருங்கோயில் உனன் உடம்பு ஆலயம்
- என தண்ணார் தமிழில் உலகத்தார்க்கு வழங்கியர் திருமூலரே.

திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளாகச் சிவ வழிபாட்டைச் சிவாகமங்கள் கூறுகின்றன. அவற்றைத் தத்துவ அடிப்படையில் திருமந்திரம் குறிப்பிடுகின்றது. சிவ வழிபாட்டில் மலர் கொண்டு அர்ச்சிப்பது சிறப்பிடம் பெற்றது.

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை யாவர்க்குமாம் பசவுக்கு ஒரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும்போது ஒருகைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே என்ற திருமந்திரப் பாடல் அர்ச்சனை வழிபாட்டை வலியுறுத்தும். அய்ந்தெழுத்தை மந்திரமாகக் கொண்டு வழிபடும் முறையைத் திருமந்திரம் பெரிதும் வலியுறுத்துகிறது.

அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும் அஞ்செழுத்தே ஆதிபுராணம் அனைத்தும் என்று சிவாயநம என்ற அய்ந்தெழுத்தைத் திருமந்திரம் பெருமையாகப் பேசுகிறது. தத்துவ அடிப்படையில் கடவுள் உருவமாகவும் அருவமாகவும் அருவருவமாகவும் வழிபடக் கூடியவன் என்பதைத் திருமந்திரம் விளக்குகிறது. பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுவதே சிவ வழிபாடாகும். அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பேசிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே

கடவுள் தத்துவங்களை தண்ணார் தமிழால் உலகத்தார்க்கு வழங்கியவர் திருமூலர். மனிதன் தெய்வீக உணர்வைப் பெறலாம் என்பது திருமந்திரத்தின் கொள்கையாகும். எனவேதான் திருமந்திரம் அல்லது மந்திரம் மூவாயிரம் தமிழ் ஆகமம் என்று போற்றப்படுகிறது. வேதாந்தச் சார்புள்ள இறைத் தத்துவங்கள் யாவும், "காயமே பொய், உடலை விடுத்து உயிரின் ஈடேற்றத்திற்காக உழை" என்றே மாயாவாதம் பேசின. இப்போக்கை வன்மையாகக் கண்டித்து மறுத்த சித்தர்களில் திருமூலரே முதன்மையானவர். திருமந்திரப் பாடல்களில் உடம்பின் இன்றியமையாமையை வற்புறுத்துகின்றார். திருமூலர் உடம்பார் அழிந்தால் உயிரார் அழிவர் என்கிறார்.

திருமூலரின் காலம் சரியாகத் தெரியவில்லை. கிபி 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் 'நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்' (தி.7 ப.35. பா.5) எனப் போற்றியிருத்தலாலும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய தேவார ஆசிரியர்கள் பாடியருளிய திருப்பதிகங்களில் திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களின் சொற்றொடர்களும் பொருள்களும் எடுத்தாளப்பட்டிருத்தலாலும் திருமூலர் காலம் கிபி 9ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது தெளிவாகிறது. திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தில் அமர்ந்து ஆண்டுக்கொரு மந்திரமாக மூவாயிரம் மந்திரங்களை அருளிச் செய்தார் எனச் சேக்கிழார் பெரியபுராணத்தில் 28 பாடல்களால் விரித்துக் கூறியுள்ளார். திருமூலர் இந்நிலவுலகில் நெடுங்காலம் சிவயோகத்தில் அமர்ந்திருந்தார் என்பதை "ஒப்பில் எழு கோடி யுகமிருந்தேனே" (தி.10 பா.13) எனவும் "இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி" (தி.10 பா.19) என்று அவர் கூறுவதில் இருந்து அறியக்கிடக்கிறது.

திருமந்திரத்தில் அய்ந்து கரத்தனை ஆனைமுகத்தனை என்று தொடங்கும் விநாயகர் வணக்கப் பாடல் பிற்காலத்தில் யாரோ ஒருவர் திருமந்திரம் நூலில் சேர்த்து விட்டார். திருமூலர் காலத்தில் சைவம் என்று கொண்டால் சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்த ஒரு நூலும் தொடங்கியது இல்லை. விநாயக வழிபாடு பிற்காலத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் என்று போற்றப்படுகிற பரஞ்சோதி என்ற தளபதி வாதாபி (இன்றைய ஆந்திரா) வரை சென்று அங்கு போரிலே வெற்றி கொண்டு அந்தப் பகுதி மக்கள் வணங்கிய தெய்வமாகிய கணபதியை தமிழகத்துக்கு திரும்பும்பொழுது தம்மோடு கொண்டுவந்தார் என்பதும் அப்பொழுது விநாயகரின் வயிறு தொந்தியாக இல்லாமல் ஒட்டியிருந்தது என்பதற்குச் சான்றாக இன்றளவும் ஒன்று திருவாரூர் தியாகேசர் கோயிலிலும் மற்றொன்று இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியத்திலும் சாட்சி கூறுகிறது.

திருமூலர் தம் காலத் தமிழ்நாட்டில் தாய்மொழியாகிய தமிழும் தமிழ் நாட்டைச் சூழவுள்ள புறநாடுகளின் தாய்மொழிகளாகிய பதினேழு மொழிகளும் ஆகப் பதினெட்டு மொழிகள் சிறந்து விளங்கின என்கிறார். (வளரும்)



பா(f)ன்ஸி பூக்கடை

ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டிலிருந்து இயற்கையான பூக்களை இறக்குமதி செய்கிறோம். திருமணங்களுக்கும் ஆலயங்களுக்கும் தேவையான விசேட பூக்களை உடனடியாகத் தருவித்து வழங்குகின்றோம்.

நறுமணம் கமழும் மல்லிகை, ரோஸ், சம்பங்கை மருக்கொழுந்து மற்றும் வாடாமல்லிகை மாலைகளில் நாம் கைதேர்ந்தவர்கள்.

விசேட வழிபாடுகளுக்குரிய வில்வம் இலை, துளசி, அறுகம்புல், மாவிலை, வெற்றிலை, வாழையிலை ஆகியவை எம்மிடமுண்டு.

தொடர்புகளுக்கு வரதன்

1688, Victoria Park Ave., North York, ON
416 288 1419
இணையத்தளம்: www.fancyflorist.com

now
FREE

இலவசம்!

கனடா

CANADA ULAHATHAMILAR

உலகத்தமிழர்

பத்திரிகை

**‘கனடா உலகத்தமிழர் பத்திரிகை’
இப்போது இலவசம்!
இரட்டிப்பாக அச்சாகிறது!!**

- ★ கனடியத் தமிழ் மக்களின் தேசியப் பத்திரிகையான ‘கனடா உலகத்தமிழர்’ பத்திரிகை யூன் 10ஆம் திகதியிலிருந்து இலவசமாக வெளிவருகின்றது என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
- ★ விநியோகத்திலும் வாசகர் தொகையிலும் முன்னிலையில் நிற்கும் ‘கனடா உலகத்தமிழர்’ பத்திரிகை அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றது.
- ★ வழமையான தமிழ் வர்த்தக நிலையங்களில் உங்கள் பிரதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
- ★ வீடுகளுக்கான விநியோகம் முன்னர்போல் தொடர்ந்து இடம்பெறுகிறது.

தொடர்புகளுக்கு:

‘கனடா உலகத்தமிழர்’ வெளியீட்டுப்பிரிவு

தொலைபேசி: 416 303 7675

மின்னஞ்சல்: editor@worldtamils.com



Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8
Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Thursday (morning)

Dr. Yao San (Tue, Fri & Sat)

Dr. Brian (monday)

Dr. May (wednesday)

(416) 690 0121



Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

www.computek.edu

If you are :

- Currently receiving E.I benefits
- Received E.I within past 3 yrs.
- Just finished / received maternity benefits within past 5 yrs

You may be eligible for HRSDC funding
to upgrade your skills

NEW LOCATION

IN

MARKHAM !

Diploma

Early Childcare Assistant
Network Engineering
Personal Support Worker (PSW)
Computerized Accounting
Business Administration
Medical Office Admin (MOA)

Certificate

MS Office, A+, C/C++ , Java
AccPac, Quick Books
Simply Accounting

Markham Campus

Markham / Steeles

(On Steeles, 1 Block East of Markham Rd)

905.471.3344

Scabourough Campus

Kennedy / Sheppard

(North-East Corner)

416-321-9911

Toronto Campus

Kennedy / Eglinton

N/W Corner, Above Library

426.285.9941

PLEASE NOTE THAT NOT ALL THE COURSES ARE AVAILABLE AT ALL THE CAMPUSES.

வயிற்றின் அடிப்பாகத்தில் கொழுப்பு அதிகரிக்கிறதா?

வயிற்றின் அடிப்பாகத்தில் கொழுப்பு நிறைவாகக் காணப்படுபவர்கள், போதியளவு உடற்பயிற்சியும் இல்லாதவர்களாக இருப்பின், அவர்கள் நீரிழிவு மற்றும் இருதய நோயினால் பாதிக்கப்படும் சாத்தியம் அதிகமிருப்பதாக ரொறன்ரோ பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் 32 வைத்திய நிபுணர்கள் கூட்டாக வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையைக் கனடாவிலுள்ள பல மருத்துவ அமைப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. மேற்சொன்ன காரணங்களால் நீரிழிவு நோய்க்கு ஆளாகுபவர்கள், கூடியளவு இன்சலின் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனித மனம்.. (8ஆம் பக்கத் தொடர்)

மாந்தத்தின் மனதைக் குதிரைக்கும் ஒப்பிடுவர். குதிரையின் எங்கேயோர் பகுதியில் அசைவு இருக்கும். அவ்வண்ணமே இந்த மனசும் சும்மா இருக்காது. எனவே நாம் எண்ணங்களின் பெருக்கங்களைக் குறைக்க வேண்டும். சரியான நோக்காலும் உண்மையான எண்ணங்களாலும் மனம் நுண்ணிய நிலையை அடைகின்றது. எண்ணம் மனத்தளவால் நடைபெறுகின்றது. உடலளவால் அல்ல. அன்பு என்பது உள்ளத் தூய்மை. அன்பு என்பது வரையறையற்ற நல்லெண்ணம்.

பயனுள்ளவற்றையே கேள்.
பயனுள்ளவையையே பார்.
பயனுள்ளவையையே எண்ணு.
பயனுள்ளவைகள் பற்றியே தியானம் செய்.
பயனுள்ளவைகளையே அறிந்து கொள்.
பயனற்ற எண்ணங்களை நீ வைத்திருந்தால் நீ இறைவனுக்கு வெகு தூரத்தில் இருப்பாய்.

எண்ணம் உலகத்தைப் படைக்கிறது, எண்ணங்கள் உன் சொந்தச் சொத்து. நீ எண்ணியவாறே ஆகிறாய். உன் மனத்தை வெல்லாத வரையில் - உண்மையானதும் நிரந்தரமானதுமான வெற்றி உனக்குக் கிட்டாது●



‘சிந்தனைப் பூக்கள்’ எஸ். பத்மநாதன்

மனமே! நலமா?

15

மனம் எண்ணங்களை உருவாக்குவதால், அவற்றின் நிழற்படமாக உருவாகும் கற்பனைக் காட்சிகள் சிந்தனைக்கு மிகவும் இன்றியமையாதவை. எந்த அளவிற்கு மனதை ஒரு நிலைப்படுத்தி வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு கற்பனைத் திறனும் பெருகும். எந்தவொரு செயலும் மனதில் உருவாகி, கற்பனைக் காட்சிகளாக மாறிய பின்புதான் செயற்பட முடிகின்றது. மனதின் எண்ணங்களை கற்பனையாகக் கண்டு களிக்கும் கவிஞர், கவிதைகளில் வார்த்தைகளை சமயோசிதமாகக் கையாண்டு சிறப்பாக திகழ்கிறார்.

சிந்தனை வளம் உள்ள எழுத்தாளர் மனதின் ஆவலை கற்பனையாகக் கொண்டிருக்கும் போதுதான் புதிய கதைகளும், இதிகாசங்களும், இலக்கியங்களும் உருவாகின்றன. ஓர் இலக்கியம் உருவாகிறது என்றால் அவர் எழுதுகின்ற நேரத்திலே கற்பனைக் காட்சிகளாக அவரது மனம் காண்பதை நிகழ்ச்சியாக வர்ணனையுடன் எழுதப்படுகிறது என்பதே அர்த்தம். தனக்கே உரிய நடையில் எழுதிப் புகழ் சேர்க்கிறார். கம்பர் படைத்த கம்பராமாயணத்தின் கற்பனைகளை இன்று எவராலும் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. எத்தனை காண்டங்கள்! எத்தனை பாத்திரங்கள்! எத்தனை நீண்டகால நிகழ்வுகள். முன்னுக்கு பின் முரணின்றி கம்பராமாயணத்தைப் படைத்த அவரின் கற்பனை ஆற்றல் எவ்வளவு உயர்ந்தது. இதே போன்று ‘பொன்னியின் செல்வன்’ எனும் தொடர் நாவலை கல்கியில் 3 வருடங்களாக எழுத எவ்வளவு கற்பனை ஆற்றல் கல்கிக்கு இருந்திருக்க வேண்டும். சினிமாப் பாடல்களை எழுதித் குவித்த கவிஞர் கண்ணாசன் எவ்வளவு காலத்திற்கு நினைவு கொள்ளப்படுவார் என்பதுகூடத் தெரியவில்லை.

கற்பனை ஆற்றல் மனத்திற்கு இல்லாது விட்டால் எமது முன்னேற்றம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னே தள்ளப்பட்டிருக்கும். கற்பனையில் கண்டு மகிழ்ந்தவை களே நிலத்தில் நிஜங்களாகின்றன. “பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கவிஞரின் வரியில் எவ்வளவு உண்மைகள் தெரிகிறது. ஒவ்வொரு செயலுக்கும் கற்பனா சக்தியே தேவைப்படுகிறது. கவிஞர்களும், எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும், தத்துவமேதைகளும் தங்களின் மன எழுச்சியை கற்பனையில் கண்டபின்தான் கருத்தை வெளியிட்டுள்ளார்கள். இவர்களது கற்பனை பின்னொரு காலத்தில் நிதர்சனமாகி விடுகிறது. தாயின் “மணிக்கொடி பாரீர்” என்ற பாரதிக்கு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு எழுந்த கற்பனை இது. இதற்கு ஈடு இணையில்லை. சாதாரண கவிஞரான மாசேதுங் சீனாவைக் கட்டியெழுப்பிய விந்தையை எண்ணிப் பார்ப்போம். வியட்நாம் நாட்டினை உலகோர் வியக்கும் வண்ணம் எழுச்சியுறச் செய்த கவிஞர் ஹோசியினை பார்த்தோம். கற்பனை ஆற்றல் மிகுந்த கவிஞர்கள் கூட பெரிய சாதனையாளர்களே.

கவிஞர்கள் - அறிஞர்கள் - எழுத்தாளர்கள் - விஞ்ஞானிகள் கூறுவது சில வேளைகளில் கேலிக்குரியவைகளாக இருக்கலாம். பிரான்ஸ் நாட்டின் ஹாசோ என்ற எழுத்தாளர் எழுதிய “Social Contract” என்ற நூலை பாதிரிமார் எரித்தனர். “மனிதன் சுதந்திரத்துடன் பிறக்கிறான்” என்ற கருத்தினை வைத்தே அந்நூல் எழுதப்பட்டது. இந்நூல் செய்த பெரிய தாக்கத்தினால் மாபெரும் பிரெஞ்சியப் புரட்சி ஏற்பட்டு நாடு விடுதலை பெற்றது. அதற்காக மாபெரும் சிலையொன்றும் அவருக்கு நிறுவப்பெற்றது.

புரிந்து கொள்ள முடியாத மனதிற்குள்ள ஆற்றல்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்று புரிந்து கொள்வதற்கே மனதிற்கு சக்தியில்லை. கண்ட கற்பனைக் காட்சிகளில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

மனதினை மகிழ்ச்சியால் நிரப்புவோம்.
மீண்டும் சந்திப்போம். ●

History of Black July...

(From Page 19)

level of violence, destruction, geographical distribution and number of victims and perpetrators, anti-Tamil violence has been a common occurrence in the country's short independent history. Whilst in 1956, Tamils were protected by state forces against anti-Tamil agitations, the willingness to do so decreased with each new pogrom. It rose to the extent that the state forces eventually participated and abetted these atrocities. The Black July pogroms were eventually only a culmination of the racists' anti-Tamil sentiments that prevailed for decades, if not longer, among the Sinhalese.

The International Commission of Jurists released in 1984 a report called "Sri Lanka: A mounting tragedy of errors", which stated that "clearly this was not a spontaneous upsurge of communal hatred among the Sinhala people - nor was it, as has been suggested in some quarters, a popular response to the killing of 13 soldiers in an ambush by Tamils Tigers on the previous day, which was not even reported in the newspapers until after the riots began. It was a series of deliberate acts, executed in accordance with a concerted plan, conceived and organised well in advance".

The persecution and murder of Tamils rendered an estimated 200 000 Tamils homeless. Not only did they fear for their lives, but also their future after having lost all their belongings. Tamils searched for refuge in schools and temples, but were also aided by good willed Sinhalese and Muslims in their search for shelter and protection from the violence. Whilst the state failed to protect its own citizens, civil society was forced to take on the responsibility to do so. However, even these refugee camps were attacked and proved to provide insufficient safeguard from further crimes against the Tamils. As a result, Tamils fled on cargo ships where they were herded like cattle on their flight to the Tamil city of Jaffna, while Sinhalese crowds cheered in sight of their departure.

Genocidal Impact

On the fifth day of the pogrom, the Sri Lankan President J.R. Jaywardene made his long awaited address to the nation, where he famously claimed that the pogrom was "not a product of urban mobs but a mass movement of the generality of the Sinhalese people" and that "the time had come to accede to the clamour and the national respect of the Sinhalese people." Differently expressed, the Sri Lankan President praised the pogrom to be a people's upraise of the Sinhalese as part of their national duty. The President did neither show any compassion nor empathy with the thousands of Tamil victims of the state-sanctioned violence. His statement clarified the Government's extremist attitude towards Tamils and proved the rejection of taking responsibility towards the crimes committed against Tamils. It also proved that the atrocities were well-orchestrated and in compliance with official policies to drive out Tamils.

In his threat to starve out the Tamils prior to the Black July pogrom, the Sri Lankan president made clear the intention to destroy a substantial number of Tamils in order to please the Sinhalese. Five weeks past the pogrom, Gamini

Dissanayake, a Minister and later Presidential candidate of the UNP party, said during a speech in front of Plantation Tamils that "it will take 14 hours to come from India. In 14 minutes, the blood of every Tamil in the country can be sacrificed to the land, by us." Sinhala politicians who openly threatened the very existence and survival of Tamils were, just like Mr. Dissanayake, not sanctioned but promoted and publicly embraced.

According to the UN Convention on the Prevention and Punishment of Genocide, acts committed with the intent to destroy, in whole or in part, a national, ethnica, racial or religious group by killing its members and deliberately inflicting conditions with the aim of destroying a particular group accounts as genocide. Most importantly though, the intent of the actions needs to be clear. The various statements made and collected by the media and academics of Sinhalese politicians prove the evident intent of the Sinhalese ruling class to partly destroy the Tamil population and force a large number of Tamils to flee the country beneficial to an overwhelming Sinhalese domination of the country's demographic map. In another publication of the International Commission of Jurists (The Review), the lawyer's bar association agrees by stating that "the evidence points clearly to the conclusion that the violence of the Sinhala rioters on the Tamils amounted to acts of genocide."

Implications of the Aftermath

Several tens of thousands of Tamils fled the country in the aftermath of the Black July pogroms for a life in peace and security in the West and India. The demographic implications these atrocities had are long-standing. To date, the Tamil community has not recovered from the losses of Black July 1983. According to The Economist (August 6, 2003), Tamils owned 80% of retail trade and 60% of wholesale trade in the capital prior to the genocide and pogrom. The economic motive behind the attacks was a clear elimination of the Tamil domination in the business and commercial sector in Colombo, which was successfully achieved. Demographically, a substantial number of Tamils were killed and forced to flee their homes and leave their belongings behind. Entire neighbourhoods and suburbs were virtually deserted. The entire country changed with the events of the Black July, not only physically, but also psychologically.

Further, almost every Tamil was directly or indirectly affected by the violence and its immense death toll. This is rooted in Sri Lanka's politics of centralisation in terms of politics and economics. As a result, Tamils were in large number forced to leave their traditional homeland in order to gain access to the country's economy and rising prosperity. Therefore, most Tamils had relatives or friends who were affected by the pogrom in the capital and beyond. Hence, the trauma was not only of an individual nature, but collective and modified the Tamil psyche forever. Their vulnerability and defencelessness in face of the Sri Lankan state and its Sinhala majority population became apparent and led to a profound sense of insecurity and anger among Tamils. (Contd. on Page 28)

ஒரு குடையின் கீழ்
சகல தேவைகளும்

எஸ்.பி. இம்போட்டர்ஸ்
S.P. Importers



Fresh Fish & Meat
2853 Lawrence Ave. East
Scarborough
416 261 4737

Furniture & Mattress
2859-2861 Lawrence Av. E.
Scarborough
416 266 3077

**Grocery &
Vegetables**
2863 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

Video & Audio
2865 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

History of Black July...
(From Page 26)

Failure of Justice

The loss of life for the Tamil community is inestimable. Combined with the loss of education, jobs, belongings, opportunities and memories, the tragedy of Black July becomes an abyss in the history of Tamils. Nonetheless, the material loss can be estimated. The overall property damage is reported to be above \$ 300 million US Dollars. In other words, thousands of Tamil families have lost what generations needed to build up and did never recover from these material losses.

To this day, there has been only minimal compensation to the victims of Black July 1983. US\$ 702, 000 was distributed among 937 victims (approximately \$750 US Dollars) in 2004 for the loss of their entire livelihood. Not only was the compensation sum beyond being inadequate, it further disregarded the large numbers of victims that were affected who did not receive any aid from the Government of Sri Lanka. Though former President Chandrika Kumaratunge apologised in 2004 to the victims of the Black July, she did so only half-heartedly by denying the evident responsibility of the state and the Sinhala ruling-class in these atrocities by declaring that "every citizen" was to be blamed. The fact that these crimes were driven by the racism of certain sectors of the Sinhalese population against the whole of the Tamil population is widely and purposely ignored.

More importantly, there has to date not been any sort of justice for the victims of the pogrom. None of the perpetrators, initiators or abettors was trialled or convicted by the state, but they continue to live under complete impunity. The victims of the state-sanctioned violence are forced to move on without justice and a sense of completion of a traumatic chapter in their lives. Those responsible for the genocidal crimes against Tamils continue to live a comfortable life, and the involved politicians pursued their careers successfully, whilst the victims suffer till this day. ●

HERITAGE
Education Funds

RESP
SAVINGS PLAN
கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for
and Education Savings Grant
of up to \$7,200 per child

Your savings are more safe
and secure

Your can start with a
small amount

it's a more flexible plan


**EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால தலைமுறைக்கான முதல்நிலை

WWW.KERUDAVIL.COM

**INCOME TAX
PREPARATION**

**Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns**



S. Ganthiy
B.A. Srilanka
Enrollment Officer

416. 841. 1866
416. 955. 9303
E.mail: ganthiy@rogers.com

Graphic Land - 647. 219. 7576

R & S AUTO SALES

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட

வாகனங்களை விற்பது எமது விசேட திறன்

34 வருட அனுபவம்



HONDA
TOYOTA
GM-MINI VANS

We Sell Bank Reposed Cars
Accident Vehicle Repair
Computerized Painting
Motor Vehicle Accident
Traffic Tickets



தமது சிறப்பான சேவையால் அதி உயர் விருது பெற்ற

Radha

**R & S Auto Sales Inc.
Radha Motor Inc.**

5310 Finch Ave. East, Unit 23
Scarborough, ON M1S 5E8

**416-412-3838
416-836-5825**



எஸ். கணேஷ்

இலங்கை & இந்தியா Sports & Politics!

அரசியலிலும் விளையாட்டிலும் இலங்கையும் இந்தியாவும் எலியும் பூனையும் விளையாட்டு விளையாடத் தொடங்கியுள்ளனர். உலக கிண்ண இறுதியாட்டத்தில் மகிந்தா ராஜபக்சே அழையா விருந்தாளியாக உள்நுழைந்தார். இறுதியில் மரியாதை கெட்டு நாடு திரும்பினார். அதற்குப் பதிலடியாக I.P.L இல் இருந்து வீரர்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் திருப்பி அழைத்தது. தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ள இலங்கை பிரிமியர் லீக் போட்டிகளில் ஆடக்கூடாது என இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் மிகப் பிரபலம் வாய்ந்தது என்றால் மிகையாகாது! இப்போட்டிகளில் பங்கேற்க சர்வதேச அளவில் புகழ் பெற்ற வீரர்கள் முட்டி மோதுகின்றனர். இதில் இலங்கை வீரர்களுக்கு இடையில் இருந்து விலக வேண்டும் என திடீர் உத்தரவு போட்டதால் இலங்கை வீரர்கள் அதிருப்தி அடைந்தனர். I.P.L போட்டிகளில் விளையாடினால் நல்ல பணம் கிடைக்கும் என்பதால் அதில் இருந்து விலகி வர அவர்களுக்கு மனமில்லை. இருப்பினும் கிரிக்கெட் வாரியத்தின் முரண்பாட்டால் அவர்கள் கிளம்பிச் செல்ல நேரிட்டது. I.P.L போட்டிகள் முடிந்த நிலையில் இலங்கை திரும்பிய வீரர்கள் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் நல்ல அடி வாகியுள்ளனர். ஒரு டெஸ்ட் போட்டியில் வேண்டுமென்று விளையாடுவது போல் விளையாடி இன்னிங்ஸால் இலங்கை தோல்வியுற்றது. இந்த ஆட்டத்தைப் பார்த்தவர்கள் உடனடியாக சொல்ல முடியும், இலங்கை வீரர்கள் தாங்கள் தோற்க வேண்டுமென்று கங்கணம் கட்டி விளையாடினார்கள் என்பதை.

I.P.L போட்டிகளில் இருந்து இலங்கை வீரர்களை விடுவிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்ததால் கடுப்பான இலங்கை கிரிக்கெட் வாரியம், I.P.L ல்லுக்கு போட்டியாக இலங்கை பிரிமியர் லீக் என்ற தொடரை அறிமுகப்படுத்தியது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் பலர் இணைந்துள்ளனர். ஜூலை 19 முதல் ஓகஸ்ட் 4ஆம் திகதி வரை இப்போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதில் இந்திய வீரர்கள் பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இது குறித்து இந்திய வாரியத்தலைவர் தெரிவிக்கையில், இலங்கை பிரிமியர் லீக் போட்டிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்தவில்லை மாறாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு தனி நபர் இதை நடத்தவுள்ளார். எனவே அதிகாரபூர்வமற்ற இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் நமது வீரர்களை விளையாட விடுவதில்லை என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தில் கொள்கையாகும். எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதித்தால் மட்டுமே இலங்கை பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கேற்க முடியும். இல்லாவிட்டால் பங்கேற்க முடியாது என்று ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு தெரிவித்து விட்டோம் என்று கூறியுள்ளார்.

இந்திய வீரர்கள் பிரவீன்குமார், முனாப் பதேல், இர்பான் பதான், தினேஷ் கார்த்திக், அஸ்வின், ரவீந்திரோ ஜடோஜா, மனோஜ், திவாரி, செளரப் திவாரி, உமேஸ் யாதேவ், வினய் குமார், மனிஷ் பாண்டே, போல் வால்தாட்டி ஆகிய வீரர்கள் தங்கள் வாய்ப்பில் இந்திய கிரிக்கெட் வாரியம் மண்ணைப் போட்டு விட்டதே என்ற கவலையில் உள்ளனர். ஆனாலும் குருவி சொல்கின்றது இது முற்றுமுமுதான அரசியல் என்று, பாகிஸ்தான் வீரர்களை அதிகளவில் அழைத்தது முதலில் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. (இந்தியா) நாங்கள் தானே தமிழ் மக்களை, சிங்கள அரசு கொல்வதற்கு அதிகளவு உதவி செய்தோம்; ஏன் பாகிஸ்தானும் எமக்கு உதவி செய்தது தானே என்று இலங்கை குருவி கூறுகிறது!

அழையா விருந்தாளி மகிந்த மைதானத்திற்கு வந்ததால், சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் வீட்டில் இருந்து எல்லா கிரிக்கெட் இறுதியாட்டத்தையும் பார்க்க வைத்து விட்டார்கள் என்கிறது இந்தியக் குருவி! ஏன் பாகிஸ்தான் அதிபருக்கு ஆட்டம் பார்க்க அழைத்தீர்கள், ஏன் மகிந்தாவிற்கு அழைப்பு கொடுக்கவில்லை என்கிறது இலங்கை குருவி! ●

"THINKING OF BUYING OR SELLING"

**Residential
and
Commercial
Buying / Selling
&
Leasing**

DIAMOND CLUB
AWARD - 2010



GOLD CLUB
AWARD - 2009

*Thanks to all my clients
for their continuous support
& a special thanks to all
of my first time buyers*



Raja V.S. Rajagopal

Sales Representative

Dir : 416.727.8647

Email: sinnahrajagopal@gmail.com

**Make the Right Move, at the Right Time,
with the Right Professional**



**HomeLife /Future
Realty Inc.,**

Brokerage*

205-7 Eastvala Drive, Markham Road, Ontario L3S 4N8

Bus.: 416.264.0101

Fax : 905.201.9229

*Independent Owner and Operator, REALTOR



எஸ். காந்தி

வேள்ளிப் பணம்

55

வேள்ளிப் பணத் தொடரில் இம்முறையும் வருமான வரி பற்றிய கேள்வி பதிலாகவே அமைகிறது.

கேள்வி: எனது பெயர் ஆதவன். வயது 25. நான் இன்னும் திருமணமாகாதவன். எனது வருட வருமானம் 62,550 டாலர்கள். எனது T4 பத்திரத்தில் வருமான வரியாக 12,561 டாலர்கள் செலுத்தியிருக்கிறேன். இத்துடன் CPP என அழைக்கப்படும் Canadian Pension Plan க்கான பங்களிப்பாக 2,163 டாலர்களும் EI என அழைக்கப்படும் Employment Insurance க்கு 747 டாலரும் செலுத்தியிருக்கிறேன். நான் எனது வருமான வரிப் பத்திரத்தினைப் பூர்த்தி செய்யும்போது வரி மீள்பெறுகை (refund) பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டா? இரண்டாவது கேள்வியாக நான் 5,000 டாலர்கள் RRSP கணக்கில் முதலீடு செய்தால் இது எவ்வாறு மாற்றமடையும்?

பதில்: 2010ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின்படி நீங்கள் இன்னும் 384 டொலர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டியிருக்கிறது. பொதுவாகவே உங்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியிருக்கலாம் - ஏற்கனவே 12,561 டாலர்கள் வரி செலுத்தியும் மேலும் 384 டாலர் செலுத்த வேண்டுமா என்று. ஆனால், உங்கள் வருமானம் மத்திய அரசின் வருமான வரியாக நீங்கள் 8742.20 சதம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதேவேளை மாகாண அரசுக்கு 4,203.58 டாலர்கள் செலுத்த வேண்டியிருக்கிறது. இது எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது என்று சற்று விரிவாகப் பார்ப்போமாயின் மத்திய அரசின் 2010 ஆம் ஆண்டுக்கான வருமான வரி விதிப்பு சதவீதமானது 40,970 டாலர்களுக்குள் 15 சதவீதமாகவும் 40,970 டொலருக்கும் 81,941 டாலருக்கும் இடைப்பட்ட வருமானம் உள்ளவர்களுக்கு 22 சதவீதமாகவும், 81,941 டாலருக்கும் 127,021 டாலருக்கும் இடைப்பட்ட வருமானம் உடையவர்களுக்கு 25 சதவீத வருமான வரியும் செலுத்தவேண்டியிருக்கும்.

இந்த நிலையில் உங்களுக்கு முதல் 40,970 டாலர்களுக்கு 15 சதவீதப்படி வரியாக 6,146 டொலர்கள் வரியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மிகுதி 15,580 டாலர்களுக்கு 22 வீத வருமானவரியாக 4,747 டாலர்கள் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, இவை இரண்டினையும் கூட்டுகின்றபொழுது 10,893 டொலர்கள் வருகின்றது.

ஆனால் உங்களுக்கு Non Refundable Tax Credit என அழைக்கப்படும் வரிச் சலுகையின் தொகையாக 2,151 டாலர்கள் கிடைக்கின்றது. எனவே, உங்கள் 10,893 டாலரிலிருந்து உங்கள் வரிச் சலுகைத் தொகையைக் கழித்துப் பார்க்கும்பொழுது மத்திய அரசின் வரித்தொகை 8,742 டாலர்கள் வருகின்றது. Non Refundable Tax Credit பற்றி முன்னைய கட்டுரையில் விபரமாக குறிப்பிட்டமையினால் இங்கு இதனைத் தவிர்க்கின்றேன்.

அடுத்து ஒன்றாயினால் மாகாண அரசின் வரிவிதிப்பு எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது என நோக்கும்போது, வருட வருமானம் 37,106 டாலர்கள் அல்லது அதற்குள் வருமானம் உள்ளவர்களுக்கு 5.05 சதவீத வருமான வரியும், வருமானம் 37,106 டாலரிருந்து 74,214 வரையில் உள்ளவர்களுக்கு 9.15 சதவீத வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். இந்த நிலையில் நீங்கள் முதல் 37,106 டாலர்களுக்கு 1874 டாலரும் மேலதிகமான 25,444 டாலர்களுக்கு 9.15 சதவீதப்படி 2,348 டாலர்களும் வரியாகச் செலுத்தவேண்டும். இவை இரண்டையும் கூட்டுகின்றபொழுது 4,202 டாலர்கள் வருகின்றது. இங்கும் மாகாண அரசின் Non Refundable Tax Credit ஆக 598 டாலர்கள் கிடைக்கின்ற அதே வேளை மாகாண அரசின் சுகாதார சேவைக்கான காப்புறுதிக் கட்டணமாக நீங்கள் Ontario health insurance premium 600 டாலர்கள் செலுத்த வேண்டியிருக்கின்றது. எனவேதான் உங்களுக்கு மாகாண அரசின் வரியாக 4203 டாலர்கள் செலுத்த வேண்டியிருக்கின்றது. இந்த Ontario health insurance premium பற்றியும் இதன் கட்டணம் எவ்வாறு அறவிடப்படுகின்றது என்பது பற்றியும் விபரமாக எதிர்வரும் கட்டுரையில் பார்ப்போம். ●

ஜன்ம சாபல்யம்...

(9ஆம் பக்கத் தொடர்)

இணைந்து பாடுவது, அது பல இடங்களில் தனியாகப் போய்விட்டது. ஆனால் சங்கதிகள் எல்லாம் amazing. சினி-மாவில்கூட இந்தச் சங்கதிகள் இத்தனை அழகோடு வெளிப்படவில்லை.

வேண்டா வெறுப்பு நடுவர் முகத்தில் முதல் தடவையாக ஒரு புன்னகை தோன்றியது. இருப்பதில் ஆகச் சின்ன சில்லறைக் காசை எடுத்து பிச்சைக்காரனுக்கு எறிவதுபோல சொன்னார். 'சுரேஷ், அருமையான பாட்டுத் தெரிவு. இப்படியான போட்டிகளில் உங்கள் குரலுக்கு ஏற்ற பாடலை தெரிவு செய்தாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். கண்ணை மூடிக்கொண்டு கேட்டபோது எஸ்.பி.பி பாடியது போலவே இருந்தது. உங்கள் பிரச்சினை என்னவென்றால் மேடையில் நிற்கும்போது உங்களுக்கு வேண்டாத டென்சன் வந்துவிடுகிறது. ஒரு பரீட்சைக்கு பாடுவதுபோல பாடுகிறீர்கள். அதுதான் எதிர்பாராத இடங்களில் சறுக்குகிறது.' அவர் பாராட்டினாரா அல்லது அதற்கு எதிரானதைச் செய்தாரா தெரியவில்லை.

அடுத்து ஒரு பெண் பாடுவதற்கு வந்தாள். சாரியும் இல்லை. சுரிதாரும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வகையான உடை. மார்பில் பச்சை குத்தியிருந்தாள், அதில் பாதி வெளியே நீட்டிக்கொண்டு தெரிந்தது. முழுவதையும் பார்க்கும் ஆசையையும் தூண்டியது. தோள் மூட்டிலும் பச்சை குத்தியிருந்தார். கண் மடல்களில் பூசியிருந்த இளஞ்சிவப்பு பூச்சு அவர் கண்களை மூடியபோதெல்லாம் தெரிந்தது. கண்களைத் திறந்ததும் மறைந்துபோனது. பிரபலமான குத்துப் பாட்டு ஒன்றை ஆரம்பித்தார். பாடினார், குதித்தார் பின்னர் ஆடினார். பாட்டின் இறுதியில் நோட்டு புத்தகம் எழுதும் நடுவரும் எழுந்து மேடைக்குச் சென்று அவருடன் ஆடினார். அவரால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தன்னுடைய இருக்கைக்கு திரும்பியதும் பரபரவென்று ஏதோ எழுதினார்.

பாட்டு முடிந்ததும் வழக்கம்போல நடுவர்களின் தீர்ப்பு நேரம். நடுவர் பெண்மணி சொன்னார். 'நீங்களும் நல்லாகப் பாடினீர்கள். சும்மா இருப்பவரையும் எழும்பி ஆட வைக்கும் பாட்டு. அது இசை அமைத்தவரின் திறமை. சரியான இடங்களில் பாட்டின் உணர்ச்சிகள் வெளிப்படவேண்டும். அது பாடகர் செய்ய வேண்டிய வேலை. அது எல்லாம் நல்லாய் வந்திருக்கிறது. ஆனால் dynamics போதாது. மேடையில் ஏதோ ஒன்று உங்களைத் தடுக்கிறது. உங்களுக்குள் இருக்கும் முழுத் திறமையும் வெளியே வரவில்லை.'

மற்ற நடுவரும் இதையே வேறு வார்த்தைகளில் சொன்னார். 'ரொம்ப அருமை. ஆனால் feelings புறாது. இன்னும் கொஞ்சம் பாடலுக்கு உள்ளே போயிருக்கலாம். எனக்கு என்னவோ ஒரு ஸ்கேல் மேலே பாடியிருக்கலாமோ என்றுகூட படுது.' வேண்டா வெறுப்பு நிதிபதி ஒரு குண்டை தூக்கி போட்டதுபோல சொன்னார். அந்தப் பெண் அவ்வளவு துள்ளியதும், பாடியதும், நெளிந்ததும் நடுவரை கொஞ்சமும் அசைக்கவில்லை. வழக்கம்போல பாடியவரை இரண்டு நிமிடம் புகழ்ந்த பின்னர் இப்படிச் சொன்னார்.

'என்ன அம்மா, இந்த தடவையும் அபஸ்வர கிரீச்சிடல் வந்துவிட்டதே. போனதடவை இனிமேல் வராது என்று சொன்னீர்கள். சரி, அது கிடக்கட்டும். நீங்கள் தமிழ்தானே. எதற்காக ஹிந்திக்காரர் தமிழ் உச்சரிப்பதுபோல நீங்கள்

உச்சரிக்கவேண்டும். இது ஹிந்தி பேசும் ஒருவர் பாடிய தமிழ் பாட்டு. ஆகவே நீங்களும் அவர் விட்ட பிழைகளை விட்டத்தேவையில்லை. உங்கள் முனை சொல்வதை உங்கள் வாய் கேட்க மறுக்கிறது. மேலே போகும்போது நிதானத்துடன் போகும் நீங்கள் கீழே வரும்போது glide பண்ண வேண்டும். மேடையில் குதிப்பது வேறு. பாடும்போது குதிக்க முடியாது. மெதுவாக கீழே இறங்கவேண்டும்.' பெண்ணுக்கு கண்கள் பளபளத்தன. அடிக்கடி மென்சிவப்பு கண்களை வெட்டி நிரைத் தடுக்கப் பார்த்தார்.

இப்படி நடுவர்களின் பிரசங்கங்களை சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்தபோது நான் எதிர்பாராத ஒன்று நடந்தது. என்னுடைய டிவிப்பெட்டி என்ன நினைத்ததோ அதிலிருந்து ஒலி வந்தது. ஆனால் படம் இல்லை, கோடுகள் மட்டும் ஓடின. ஒரு பெண் பாடினார், பாட்டுக் கேட்டது. பெண்ணைத் தெரியவில்லை. நான் தொடர்ந்து டிவிப் பெட்டியில் கோடுகளைப் பார்த்தபடி பாடலைக் கேட்டேன். பாட்டு முடிந்ததும் நடுவர்கள் ஒவ்வொருவராக பேசத்தொடங்கினர். குரலில் இருந்து என்னால் யார் பேசுகிறார் என்பதை ஊகிக்க முடிந்தது.

முதலில் நோட்டுப் புத்தகம் எழுதுகிறவர் பேசினார். 'எல்லாம் தட்டையாக இருந்தது. மகிழ்ச்சியாகப் பாடவேண்டிய பாட்டை நீங்கள் எப்படியோ சோகமயமாக மாற்றிவிட்டீர்கள். உங்களுக்கு இன்னும் நிறையத் தூரம் இருக்கிறது.' அந்தப் பெண்ணினுடைய முகம் எப்படி வாடிப் போயிருக்கும் என்பதை பார்க்க முடியவில்லை. டிவிவில் கோடுகள்தான் தெரிந்தன. புன்னகை நடுவர் பேசினார். 'பல்லவி பாடியபோது நல்ல பயிற்சி தெரிந்தது. ஆனால் அப்புறம் என்ன நடந்தது? உங்களுடைய சொந்தச் சங்கதிகளை நீங்கள் வைக்கலாம். ஆனால் ஒரு பிரபல பாடகரின் பாடலை எடுத்துப் பாடும்போது அவர் பாடிய சங்கதிகளில் ஒன்றாவது உங்கள் பாட்டில் வந்திருக்கலாமே என்று பட்டது.'

வேண்டா வெறுப்பு நடுவர் ஆரம்பித்தார். அவர் முகம் பேசும்போது எப்படியிருக்கும் என என்னால் கற்பனை செய்ய முடிந்தது. 'மைதிலி, உங்களுக்கு என்ன நடந்தது? எத்தனையோ தடவை எங்களுக்கு முன் நின்று பாடிய பிறகும் உங்களுக்கு மேடைப் பயம் வந்துவிட்டதே. இந்தச் சனங்களை மறவுங்கள். நடுவர்களை மறவுங்கள். நீங்கள் பாத்தருமுகுள் பாடுவதை கற்பனை செய்யுங்கள். உங்களுக்கு மாதிரிமே நீங்கள் பாடுகிறீர்கள். எல்லோரையும் இப்போது மறந்துவிட்டீர்களா? 'ஆம், மறந்துவிட்டேன்.' 'இப்போ எங்கே நிற்கிறீர்கள்?' 'பாத்தருமுகுள்.'

'சரி, அந்தச் சரணத்தை ஒருக்கால் பாடுங்கள்.' அவர் பாடினார்.

'திறந்து பாடுங்கள். திறந்து பாடுங்கள், அம்மா. இல்லை, இல்லை. ஐயோ தொண்டையை திறந்து பாடுங்கள்.'

இப்பொழுது சத்தமும் இல்லை. படமும் இல்லை. டிவி ஒரேயடியாக வாழ்க்கையை முடித்துக்கொண்டது.

குறுந்தொகையில் ஒரு தலைவி 'கண்டனையோ, கண்டார்க் கேட்டனையோ' என்று புலம்புவாள். கண்டாவில் 300,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். அன்று அந்த நிகழ்ச்சியை 30,000 பேராவது பார்த்திருப்பார்கள். அந்தப் பெண் என்ன செய்தாள் என்பதை நான் பார்க்கவில்லை. பார்த்தவர்களும் சொல்லவில்லை. அது தெரியாவிட்டால் எனக்குத் தலை வெடித்துவிடும். தெரிந்தால் ஜன்ம சாபல்யம் அடைவேன். ●

A1 கொழும்பு

**டிஜிட்டல் போட்டோ
ஸ்ரூடியோ & வீடியோ**

முதல் தரமான அனைத்து
போட்டோ, வீடியோ படப்பிடிப்புகள்
எல்லா வகையான போட்டோ
வீடியோ வேலைகள்



From:

அல்பத்துடன் போட்டோ PACKAGES

25 - 5X7 பிறந்த நாள் **\$125.00**

75 - 5x7 அரங்கேற்றம் **\$375.00**

50 - 5x7 பூப்புவித
நீராட்டு விழா **\$250.00**

25 - 5x7 போட்டோக்கள்
வீட்டிற்கு வந்து எடுப்பதற்கு
\$125.00

25 - 5x7 முதன் நன்மை
\$125.00

10 - 5X7 படமளிப்பு விழா
படங்கள் **\$50.00**

75-5x7 திருமணவிழா **\$375.00**

2 பாஸ்போட் 5 நிமிடத்தில் **\$10.00**

2 சிற்றிசன் 5 நிமிடத்தில் **\$10.00**

2 லாண்ட் காட் 5 நிமிடத்தில் **\$10.00**

2 அனைத்துவிதமான
ஐ. டி. 5 நிமிடத்தில் **\$10.00**

3 - 5X7 ஸ்ரூடியோ
போட்டோ **\$30.00**

ST-FRANCIS

L.L-3, 2296 EGLINTON AVE. E

@ BIRCHMOUNT ROAD

416-752-4444

Tel: 416-755-2333

416-613-2818

Web: www.tamilsyellowpages.com

E-Mail: www.typ@gmail.com

வெயிலோடு போராடி வியர்கருவுடன் அல்லாடி...

வெக்கை தாங்க முடியவில்லை. மேலெல்லாம் ஒரே கடியாக இருக்கு எனச் சொல்லிக் கொண்டு வருபவர்கள் அதிகம். கோடை காலம் வந்தாலே பழுக்கம், வியர்வை என ஒரே அரியண்டம்தான்.

கோடை கால நோய்களில் முக்கியமானது இந்த வியர்க்கரு. இதனை Miliaria, Sweat Rash, prickly என்றெல்லாம் அழைப்பர்.

மெல்லிய இளம் சிவப்பு நிறத்தில் சிறுமணல் போல மேலெல்லாம் பரவிக்கிடக்கும். கடுமையான அரிப்பு இருக்கும். சொறிந்து சொறிந்து விரல்கள் வலியெடுக்கும். சொறிவதால் கீறல் காயங்கள் ஏற்படாது விட்டால் பெரிய விடயம்தான். இருந்தபோதும் இது ஆபத்தான நோயல்ல.

மருத்துவம் எதுவும் தேவைப்படாது. தானாகவே சில நாட்களில் மாறிவிடும். ஆயினும் இந்நோயின் போது அவதானிக்க வேண்டிய சில விடயங்களை இங்கு பார்க்கலாம். எவ்வாறு ஏற்படுகிறது?

வழமைக்கு அதிகமாக வியர்வை ஏற்படும்போது தோன்றுகிறது. பொதுவாக கடுமையான வெயிலால் உஷ்ணமும், வளியின் ஈரலிப்புத் தன்மையும் (Humidity) அதிகமாக இருப்பதால் வியர்வை கடுமையாகக் கொட்டுவதால் இக்காலத்தில் தோன்றும். அத்தீமமாக வியர்க்கும்போது வியர்வைச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படும்.

இதனால் வியர்வை நீர் வெளியேற முடியாது சருமத்திற்கு கீழ் தடைப்படும். உதிர்ந்த சருமக் கலங்கள் அதற்குள் சேரும். பக்ரீரியா கிருமிகளும் அதில் தொற்றும். இதனால் அவ்விடத்தில் சிறிய திட்டி போன்று வியர்க்கரு தோன்றும். இது உடையுட்போது அடைபட்ட வியர்வையும் ஏனையவையும் வெளியேறும். இவற்றால் தோலில் அழற்சி ஏற்பட்டு அரிப்பு உண்டாகும். சற்று துர்நாற்றத்தையும் கொடுக்கும்.

இது உடலின் எப்பாகத்திலும் தோன்றலாம் பொதுவாக முதுகு, நெஞ்சு, கழுத்து, வயிறு, அக்குள், தொடை இடுக்கு போன்ற இடங்கள் பாதிப்படைவது அதிகம். இவை பெரும்பாலும் உடைகளால் மூடப்பட்ட இடங்களாகும். துணிகள் சருமத்தை உறுத்தி மேலும் வியர்க்கப் பண்ணுவதாலேயே அவ்விடங்களில் அதிகம் தோன்றுகிறது.

பருத்தித் துணிகள் வியர்வையை உறிஞ்சிவிடும் என்பதாலேயே அத்தகைய உடைகளை வியர்வை காலத்தில் அணிகிறோம். அணிய வேண்டும், செயற்கைத் துணிகள் வியர்வையை உறிஞ்சாது என்பதால் தவிர்க்க வேண்டும். எவருக்குமே ஏற்படலாம். ஆயினும் குழந்தைகளில் ஏற்படுவது அதிகமாகும். இதற்குக் காரணம் அவர்களது வியர்வைச் சுரப்பிகளின் வளர்ச்சி முழுமையடையாததுதான்.

கொழுத்த உடல்வாகு உடையவர்களுக்கும் அதிகம் தோன்றலாம். சிலருக்கு இயல்பாகவே வியர்ப்பது அதிகம். அவர்களுக்கும் அதிகம் தோன்றும்.

பொதுவாக வெக்கை அதிகமான காலங்களில் ஏற்படுகிறதாயினும் வியர்க்கரு வேறு காரணங்களாலும் ஏற்படலாம்.

நீண்டகாலம் படுக்கையில் கிடக்க நேர்ந்தாலும் ஏற்படலாம். நோய்கள் காரணமாகவே அவ்வாறு படுக்கையில் கிடக்க நேரிடும். அத் தருணங்களில் வியர்ப்பது அதிகம். அத்துடன் தடிப்பான படுக்கை விரிப்புகளும் உடைகளும் வியர்க்க வைப்பதுடன் அது வெளியேறாமல் தடுப்பதாலும் ஏற்படும்.

குளிர் காலங்களில் குளிரைத் தாங்குவதற்காக அணியும் அதிகமான உடைகள் மற்றொரு காரணமாகும்.

அடுப்பு, நெருப்பு போன்றவை இருக்கும் சூடான இடங்களில் வேலை செய்வோருக்கும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

வெக்கை அதிகமுள்ள இடங்களைத் தவிருங்கள். குளிர்ச்சியான இடங்களை நாடுங்கள். மரநிழல்கள், காற்றோட்டான இடங்கள், குளிர்நீர்நீர்ந்த அறைகள் போன்றவை வெக்கையைக் குறைத்து வியர்வையைத் தடுக்கும்.

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

Scholarship Plan [RESP]

JRB Universal Inc.
Almost All Services Available

Any Referral Service

B: 416 752 7555

C: 416 937 9081



R.R. Rajkumar

B.Com (Hons), M.B.A.

• Credit Counseling • Accounting & Tax Services •

திருந்துவரா நம்மவர்?

(15ஆம் பக்கத் தொடர்)

திருப்பித் திருப்பி, எவராவது தனக்கு ஆபத்தைத் தர முனைகிறார்களா என்று வேகவேகமாய்ப் பார்த்தபடி, படிப்படியாய் முன்னகர்ந்து வந்து, யாருக்கும் தேவைப்படாத அந்த சிறிய ஈர்க்கில் குச்சியை அல்லது மரத்துண்டை, பட்டெனக் கொத்திக்கொண்டு பறந்துபோய், தனது 'றியல் எஸ்டேட்' மூலதனத்தை ஆரம்பிக்கிறது குருவி. முழு நாளும் இதே தொழிலாய், ஒவ்வொரு குச்சியாய்ச் சேகரித்து, மூன்றாம் நாளில் முழுமையான ஒரு இல்லம் தயாரித்து, தன்னை நம்பி வந்த மனையாள் குருவியை அங்கே கருத்தரிக்க அமர்த்திவிட்டு, தனக்குள் புளகாங்கிதம் கொள்கிறது குருவி.

மனிதர்களின் குடும்ப அமைப்புப் இப்படித்தான். குச்சிகள் சேர்த்து விடமைக்கா விட்டாலும், குட்டிக்குட்டி விடயங்களி- லெல்லாம் விட்டுக் கொடுத்தும் கண்டுகொள்ளாமலும், ஏன், கருத்தில் எடுத்து பெரிதாக்காமலும், தமது உறவு வளையங்களின் அன்பையும் அனுகூலணையையும் பெறுவதற்கான முயற்சிகளை கணவன், மனைவி, பிள்ளைகள் படிப்படியாக எடுக்கிறார்கள்.

இப்படி படிப்படியாக கட்டியெழுப்பும் அன்பையும் உறவையும் உறவு வளையத்தையும், ஒரு சில உறவுகள் உணர்ந்து கொள்ள மறப்பது துரதிரஷ்டவசமானது.

வெளிநாடுவாழ் தமிழருக்கு சிறீலங்கா தூதரகங்களால் கடவுச்சீட்டு வழங்கப்பட மாட்டாது!

வெளிநாடுகளில் வசித்துவரும் தமிழர்களுக்கு (வெளிநாட்டுத் தமிழர்) இனிமேல் சிறீலங்கா கடவுச்சீட்டு வழங்கப்பட மாட்டாது. சிறீலங்கா அரசாங்கம் இந்த அதிரடி முடிவை அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அந்நாடுகளின் பிரஜாவுரிமையைப் பெறாத வரைக்கும் சிறீலங்கா கடவுச் சீட்டைப் பெறும் வசதி இதுவரை வழங்கப்பட்டிருந்தது. முக்கியமாக, சிறீலங்காவுக்குப் பயணத்தை மேற்கொள்பவர்கள் சிறீலங்கா கடவுச் சீட்டையே பயன்படுத்தி வந்தனர். வெளிநாடுகளிலுள்ள சிறீலங்கா தூதரகங்களின் முக்கிய பணியாகவும் பெருமளவு வருவாயாகவும் கடவுச் சீட்டு விநியோகமே இருந்து வந்தது.

கடந்த மே மாதம் 4ஆம் திகதி எடுக்கப்பட்ட முடிவு வெளிநாடுகளில் வசிக்கும் இரண்டு வகையானவர்களைப் பாதிக்கும். 1. வெளிநாடுகளில் அகதி அந்தஸ்துப் பெற்றும் அந்தந்த நாட்டுப் பிரஜாவுரிமையைப் பெறாது சிறீலங்கா பிரஜாவுரிமையுடனேயே வசிப்பவர்கள். 2. ஸ்பொன்சரில் வெளிநாடுகளுக்குச் சென்று அந்நாட்டுப் பிரஜாவுரிமையை இன்னும் பெறாமல் சிறீலங்கா கடவுச்சீட்டுடனேயே வசிப்பவர்கள்.

இவர்கள் தங்களின் முன்னைய கடவுச் சீட்டு காலவதியாவதற்கு முன்னர் சிறீலங்காவுக்குச் சென்று அங்கு மட்டுமே கடவுச் சீட்டைப் புதுப்பிக்கலாம் என்று சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. அகதி அந்தஸ்துப் பெற்றவர்களைப் பொறுத்தளவில் இது நடைமுறைச் சாத்தியமற்றதாகவே இருக்கும்.



THE NAME YOU NEED FOR YOUR BUSINESS

Phone: 416-494-4777


Cell: 416-888-1128

Fax: 416-494-4050

E-mail: nimal@nlraccounting.com

NIMAL VINAYAGAMOORTHY

Certified General Accountant



2525 Pharmacy Ave. (Pharmacy & Finch), Toronto, Ontario M1W 2K2

கான்சருக்கு மருந்தாகும்..

கணையம் என்று கான்சர் எங்கிருந்தாலும் அவற்றை அழிக்கும் பணியை சிறப்பாக செய்ய முடியுமாம் எனுமிச்சையால். இத்தகைய சிறப்பு வாய்ந்த எனுமிச்சையின் மருத்துவ குணத்தை பயன்படுத்தி புற்று நோயை அழிக்கும் மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த அரிய கண்டுபிடிப்பு மருத்துவ ரீதியாக வெளி வந்தால் புற்று நோய்க்கு சிக்கனமான, முற்றிலுமான தீர்வாக இருக்கும். எனவே, தற்போது இதற்கான மருந்துகளை தயார் செய்து கொள்ளை லாபம் ஈட்டி வரும் வர்த்தக நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது எனுமிச்சை. ●

**இந்த மாதம்
25ஆம் திகதி
கறுப்பு
ஜூலை**





Sabesan's Choice
416 605 1990

**தனி மரத்தினாலான நிலம், நிலவிரிப்பு
கவருடன் இணைந்த அலுமாரீக் கதவுகள்
யன்னல், கதவு புதுப்பித்தல்**
ஆகிய வேலைகளில் தன்னிகரற்றவர்
“விருதுபெற்ற தொழிற்றுறை நிபுணர்”

**Laminate, Mirror, Panel, Closet Droos
Carpet, Hardwood, Tiles, Granite Flooring
Windows + Doors, Kitchen + Bath
Renovation or New!**

**3/4 INCH
HARDWOOD
SUPPLIED AND
INSTALLED
\$4.99**

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்று

சிவா

கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai

Branch Manager

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலைபேசி:

905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca

Medical Crisis in Ontario

The Ontario College of Family Physicians predicts province's health care system will collapse by 2020 if immediate action isn't taken.

The Vision 2020 report released Wednesday by the College — the oversight body for medical doctors in the province — calls for every resident to have access to a family doctor and that their family doctor work with other health care professions in a "family health team."

The report also calls for every Ontarian to have an electronic health record.

"(If we fail to make these things happen), the hospital system will be stretched trying to deal with large volumes of individuals with chronic disorders and illnesses which will consume economic and hospital staff resources at an alarming rate...we will have a health care system that will crash," OCFP CEO Jan Kasperski, said.

About 94% of residents have a family physician, according to the Ontario Ministry of Health, but only a fraction have access to doctors who work in team-based practices.

Kasperski says the benefit of having a doctor work in family health teams is it enables them to effectively manage all of a patient's health care needs using dietitians, mental health workers, pharmacists, social workers, and nurses.

Five million people in Ontario have access to an electronic medical record but the infrastructure is still being built to share that information between hospitals and doctors offices and diagnostic imaging labs.

About 1 million people in 2003 did not have a family physician in the province.

"Our government pledged to help one million more Ontarians find a doctor and I'm proud to say we have met our goal," Ontario Health Minister Deb Matthews said, adding that there are 2,900 more doctors working in Ontario today than in 2003.



DR. ILLANGO & ASSOCIATES

Dental Office

பல் சிகிச்சை நிலையம்

பல் சிகிச்சையில் சகல துறைகளிலும் எமது சேவை

Dr. M. ILLANGO

B.D.S Dip.Orth. (Oslo), General Practitioner Mainly Orthodontics

பற்களை ஒழுங்குபடுத்தும் பல் வைத்தியர்

Dr. ALI ADIBFAR

D.D.S, M.D, F.R.C.D (C) , Oral Surgeon

Dr. MEHRAN MOJGANI

D.D.S. Dip. Perio, Gum Specialist

பல் முரசு வைத்திய நிபுணர்

Dr. JANAKI ILLANGO

B.D.S.

குடும்ப பல் வைத்தியர்

Dr. TEHCHIN HSIEH

D.D.S

குடும்ப பல் வைத்தியர்



Scarborough Office

3852 Finch Ave. E, Units 204, 303

Scarborough ON

416 • 292 • 7004

Moved to new location

Brampton/Mississauga



7920 Hurontario Street, Unit 37

(Hurontario & Steels Ave.)

Brampton ON L6Y 0P7

905 • 457 • 1700

ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குடுதீவு-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புண்யாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாக்கை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்

416-266-3333


628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

**உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட**

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்